

# ஸ்ரீ ராமாநுஜன் 283



சென்னை ஸத்கர்ண் ப்ரகர்சன ஸபா மூஸரா மாதாந்திரேநும் வெளியிடுக் பத்திரிகை.

ஆசிரியர்: ஸ்ரீ காஞ்சி. P. B. அண்ணங்காரசாமியர்

ஸம்புடம் 24

பரீதாவி ஸு சித்திரைம்  
1-5-72 ல் வெளியிடப்பட்டது.

ஸஞ்சிகை 7

## எண்பத்திரண்டு மாலைகள்,

சென்ற இதழில் விஞ்ஞாபித்திருந்ததை நினைவுட்டிச் சில வார்த்தைகள் விண்ணப்பம் செய்கிறேன், எண்பத்திரண்டாவது பிராயம் புகுந்திருக்குமடியேன் பலவகைப்பட்ட விஷயங்களில் எண்பத்திரண்டு எண்பத்திரண்டான வாக்ய ராசினையே யெழுதி வெளியிட்டு வர வேணுமென்று ஸங்கல்பித்திருக்கிறேன். முன்னிடழில் இரண்டு எண்பத்திரண்டுகள் வெளியிடப்பட்டன. இப்போது உத்தேசிப்பதாவது, ஆவைந்தார், எம்பெருமானர், ஆழ்வான், பட்டர் ஆகிய இவ்வாசிரியர்கள் நால்வரின் ஸ்ரீ ஸுலக்திகளுக்காக ஒரு எண்பத்திரண்டு எழுதவேணுமென்று. இதனை வினாவிடையாக வைத்து எழுதுவிட்டேன். நாற்பத்தொரு வினாக்களும், நாற்தெதாரு விடைகளுமாகும். ப்ரக்ருதம் சித்திரைமாதம் எம்பெருமானாருடைய திருவதாரமாதமாதலால் முந்துறமுன்னம் எம்பெருமானாருடையதில்ய ஸுலக்திகளில் வினாவிடைகளை அமைத்து ஸ்ரீ பாஷ்ய கிதாபாஷ்ய கத்யத்ரயங்களிலும், மற்றும் மெப்பெருமானுரைப்பற்றின துதிகளிலும் பொதிக்குத்துர்ள பல அருமையான அர்த்தசேஷங்களை ஆவிஷ்கரிக்கத் தொடங்குகின்றேன். வினாக்களெல்லாம் சிஷ்யங்களை வையாயும், விடைகளெல்லாம் ஆசார்யருடையவையாயும் அமையும்.

உபய வேதாந்த ரஹஸ்யமறிந்தவர்களுக்கும் அறியவிரும்புமவர்களுக்கும் இது ஸ்விருந்தாகும் ; நவநிதியாகும் ; ரஸாயனமாகும். நித்யாழுபாவ்யமாகும்.

## எம்பெருமான்பத்திரண்டு

(சிவ்யா சார்ய ஸம்வாதமான வினா விடை.)

1. சிவ்யன்—திருவாய் மொழித்தனியன்களில் ஒன்றான \*வான்திகமுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல், ஆன்ற தமிழ் மறைகளாயிரமும்—சன்ற, முதல் தாய் சட்கோபன் மொய்ம்பால் வளர்த்த, இத்தாயிராமாறுசன்\* என்கிற வெண்பாவில் திருவாய்மொழியைப் பெற்ற தாய் நம்மாழ்வாரென்றும், வளர்த்ததாய் எம் பெருமானுரென்றும் சொல்லப்பட்டிருக்கின்றதே; உடையவர் திருவாய்மொழியை வளர்த்த: விதம் யாது? அவரோ திருவாய்மொழியைப் பற்றித் தென் மொழியிலோ வடமாழியிலோ, எதுவும் ஸாதித்திருப்பதாகத் தெரியவில்லையே, அப்படியிருக்க இராமானுசன் வளர்த்த ஹிதத்தாயாக எதுகொண்டு கூறப்பட்டார்? தவிரவும், எம்பெருமானார்க்கு திவ்யப்பிரபந்தங்களில் அபிநிவேச மிருந்ததுண்டா? என்பது பற்றியேசிலர் விசிகித்தை செய்கிறார்கள். அதைப்பற்றியும் தெளிவுபெறுத்தவேணும்.

2. ஆசார்யர்—பலபடியாகத் தெளிவிக்கிறேன்னே. ஆர் அமரச் சொல்லுகிறேன் கேளாய்; எம் பெருமானார் தாமே மணவாள மாழுணிகளாகப் புநரவுதாரய் செய்தருளினுரென்பதில் உனக்கு விப்ரதிபத்தி இல்லையே. மாழுளிகள் ஆர்த்திடபிரபந்தத்தில் \*அறு சமயச் செடியதனை யென்று தொடங்கும் பாசுரத்தில் “மறையதனில் பொருளானைத்தும் வாய்மொழிந்தான்வாழியே” என்ற வனந்தரம் “மாறுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே” என்றருளிச் செய்திருப்பதையறிவாயே “திருவாய்மொழியை வளர்த்த தாய் நானே” என்று எம்பெருமானார் “தாமே தம் திருவாக்கால் தெரிவிக்கின்றமை தெரியவில்லையா உனக்கு?

3. சிவ்யன்—இது ஸ்வகோஷ்டிகளில் மதிப்புப்பெறக்கூடிய வார்த்தையென்ன தட்டில்லை. ஸ்வகோஷ்டியாருங்கூடத் தெளிவு பெறுமல் கலங்கியிருப்பதுண்டே அன்னவர்களும் கலக்கம் தொலைந்து தெளிவு பெறுமாறு நன்கு ஸாதித்தருளுவழியில்லையோ? ஆழ்ந்து அருளிச் செய்யவேணும்.

4. ஆசாரியர்—அடைவே எல்லாம் சொல்லுகிறேன். \* வான் திகமுஞ் சோலை யென்கிற தனியனுக்கு முன்னே அநுஸந்திக்கப்படுகிற தனியன் “ஏய்ந் பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன், வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்—ஆய்ந்த பெருஞ்சிரார் சட்கோபன் செந்தமிழ் வேதம் துரிக்கும், பேராதவுள்ள பெற” என்பதன்றே? இந்தத் தனியன் திருமலையனந்தாழ்வானருளிச் செய்தாகப் பெரியோர் கூறி வருகிறார்கள். திருவாய்மொழிப் பாசுரங்கள் எவ்வள சிந்தனை செய்தாலும் தமக்குக் கண்ட பாடமாகவில்லை யென்று வருந்திய அனதாழ்வான் அப் பாசுரங்கள் தமக்குத் திடமாகக் கண்ட பாடமாகும்படி அநுக்ரஹ செய்தருள் வேணுமென்று எம்பெருமானுரை நோக்கிப் பிரார்த்தித்திருக்கிற பாசுரங்கள் எம்பெருமானார்க்கு அநாயாஸமாக வாசோவிதேயமாயிருந்தாலவுள் இங்ஙனே பிரார்த்திக்கத் தோன்றுமா? இப்பிரார்த்தனையை ஆழ்வாரை நோக்கிச் செய்திருக்கலாம். ஸகல பல ப்ரதனை எம்பெருமானை நோக்கிச் செய்திருக்கலாம்; இராமானுச நூற்றாதியின் கடைப் பாசுரத்திற்போல் பெருக்கலாம்;

பிராட்டியாரை நோக்கியாவது செய்திருக்கலாம். இவை யெல்லாவற்றையும் விட்டு எம்பெருமானுரை நோக்கிச் செய்திருப்பதனால் ஸ்வாமிக்குத் திருவாய் மொழியிலுண்டாகியிருந்த அவகாஹனம் ஒப்புயர்வற்றதென்று விளங்கவில்லையா?

5. சிற்யன்—இஃது அடியேன் அறியாமையில்லை: பெரிய திருமொழித் தனியன்களில் “எங்கள் கதியே இராமானுச முனியே, சங்கை கெடுத்தாண்ட தவராசா!—பொங்குபுகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமணித்தும், தங்குமனம் நீயெனக்குத் தா.” என்கிற தனியன் எம்பாரருளிச் செய்தது அநுஸந்திக்கப் பட்டு வருகிறது. திருமங்கையாழ்வாரருளிச் செயல்களைப் பல கால் உருச் சொல்லியும் தரிக்கமாட்டாமே தளர்ந்த எப்பார் அனந்தாழ்வானைப் போலவே எம்பெருமானுரை நோக்கிப் பிரார்த்தித்துள்ளார். இராமானுச நூற்றந்தாதியில் ஏறக்குறைய இருபத்தைந்து பாசுரங்களில் எம்பெருமானுச்கு ஆழ்வார் திருவடி களிலும் ஆழ்வாரருளிச் செயல்களிலும் ப்ராவண்யாதிசயம் அற்புதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பெருமானார் உகந்து எழுந்தருளியிருக்குமிடங்கள் சிலவற்றை யெடுத்துக் கூறுகின்ற அமுதனார் “உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும், திருவாய்மொழியின் மணந்தரு மின்னிசை மன்னுமிடந் தொறும்..... புக்கு நிற்குயிராமானுசன்” என்கிறார். இத்தகைய பாசுரங்கள் வேறு எந்த ஆசாரியர்க்கும் அமையவில்லையென்பது தெரிந்ததே. இப் பாசுரங்களெல்லாம் ஸம காலத்திலுள்ளவர்கள் பேசியவை யென்பதும் தெரிந்ததே. ஆனால் ஸ்வாமி திருவாக்கில் ஆழ்வார்களைப் பற்றி ஒரு ஸ்ரீ ஸுக்தியும் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லையே. இதைப் பற்றியே ஸ்வாமிபக்கவில் விசேஷ ஜிஜ்ஞானம்.

6. ஆசாரியர்—ஸ்வாமி யெம்பெருமானார் ஆழ்வாரருளிச் செயல்களில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டியிருக்கும் விதம் பரம விலக்ஷணமானது. ஸ்வாமி யாதவப்ரகாசரிடம் வாசிக்கும்போதே அவர் தாம் அருளிச் செயல்களில் வல்லவராயிருந்தா ரென்பது உனக்குத் தெரியாது. உனக்கு மட்டுமன்று. ஒருவர்க்கும் தெரியாது ஏன்று திண்ணமாகச் சொல்லுவேன்.

7. சிற்யன்—இஃது உண்மையே; இதனை தேவரீர் பரம கருணையுடன் விளக்கியருள வேணும். யாதவப்ரகாசரிடம் ஸ்வாமி பூர்வபக்ஷிக்ரந்தங்கள் வாசித்தருளினுரென்று கேள்வி. அப்போது ஸ்வாமிக்கு ஸ்ரீ வைஷ்ணவாசாரியர்களோடு இணக்க மிருந்ததாகத் தெரியவில்லையே. அப்போதே ஸ்வாமிக்கு திவ்ய ப்ரபந்தவழுதக் கடலில் அவகாஹனமிருந்ததாக எது கொண்டு அறுதியிடலாகிறது?

8. ஆசாரியர். யாதவப்ரகாசர் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டாகீகம் ஏவம் அக்ஷிணீ” என்கிற ச்சாந்தோக்ய ச்ருதி வாக்யத்திலுள்ள கப்யாஸமென்கிற பதத் திற்கு ‘மர்க்கட ப்ருஷ்டம் போன்றது திருக்கண்’ என்று பொருள் கூற, அது கேட்ட ஸ்வாமி மிக வருந்தித் தாம் உண்மையான அர்த்தமுரைத்தருளினுரென்பதைக் கேட்டிருக்கிறுயல்வா? கேட்டிருந்தால் அதைச் சொல்லுபார்ப்போம்.

9. சிற்யன்—கப்யாஸம் என்கிற விலக்ஷணமான சொல்லுக்கு மூன்று வகையான வ்யதிபத்திகளைக் கொண்டு மூன்று அர்த்தங்கள் அவதரித்தன. அவ்வர்த்த

விசேஷங்களைக் காட்டுகின்ற ஸ்வாமி ஸ்ரீஸ்மக்தியாவது—“கம்பீராம்பஸ்ஸமுத்பத்ஸம்ருஷ்டநாள்-ரவிகரவிகளித் புண்டரீக் தலாமல் ஆயதேஷனை :” என்பது. ஆழந்த தண்ணீரில் வாழ்வதும், நாவமென்கிற தண்டோடு கூடியிருப்பதும், இரவியின் குதிர்களால் மலரப்பெற்றதுமான புண்டரீகத்தின் இதழ்போல் நீண்ட திருக்கண்களையுடையவ னென்கை. கப்யாஸம் என்கிற இச்சிறு சொல்லால் இவ்வளவு அர்த்தங்கள் எங்கனே தோற்றுவிக்கப்படுகின்றனவென்று அடியேனுக்கு நெடுநாள்கவே ஒரு ஸந்தேஹமுள்ளது.

10. ஆசாரியர்—அந்த ஸந்தேஹத்தைத் தீர்க்க கப்யாஸம் என்பதற்குச் செய்யக்கூடிய வ்யதிபத்திகளை விவரிக்கவேண்டியதாகும். அது கடினமான ஸம்ஸ்கருத சாஸ்த்ரப்ரகரியையாக இருப்பதால் அதை நான் ஈம்ஸ்கருதபாஸூஷிய லெழுதிய சில நூல்களில் விவரித்துள்ளேன். அங்குக்கண்டுகொள்வது. எம்பெருமானுர் ஆதரித்தருளின அர்த்தங்கள் மூன்றும் பெயாஸம் என்கிற சப்த ஸந்திவேசத்தில் கிடைத்தவையேயென்பதை பகவத்ராமாநுஜ பக்தர்கள் திடமாகக் கொண்டிருப்பர்களன்றே? கம்பீராம்பஸ் ஸமுத்பத்மாயும், ஸம்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகளிதமாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுஸ்டைய திருக்கண்களுக்கு உவமையாகச் சொல்லுவது பொருத்த மென்று எம்பெருமானுருஸ்டையதிருவள்ளத்தில் தோன்றினது திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே. ஆழ்வார்கள் எம்பெருமானுஸ்டைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில் மேலேகாட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசினார்கள். அதை அடைவே விவரிக்கிறேன்கோய்.

11 [கம்பீரம்பஸ்ஸமுத்பத்ஸ்டீக]—ஜலஜமென்றும் அம்புஜமென்றும் அம்போஜமொன்றும் நீரஜமென்றும் பேர்ப்பெற்ற புண்டரீகமானது நீரில்ஸின்றுமுண்டா காமல் மற்றென்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ்ஸமுத்பத்” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம். “தாமரையை அலர்த்தக்கடவ ஓதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தையுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீஸ்மக்தியும். “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அருஸந்தேயம். நீரைவிட்டுப் பிரிபாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன் என்றதாயிற்று. “நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றூருவன்” என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும், “அழறலர் தாமரைக்கண்ணன்” (58) என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் தருவுள்ளம் பற்றிய அர்த்தமென்றே இஃது எம்பெருமானரால் ஆதரிக்கப்பட்டது “நீரார் கமலம்பால்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகையின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று “அழறலர் தாமரைக்கண்ணன்” என்றவிடத்து நம்பின்லையீட்டில் \*கப்யாஸச்ருதிஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸ்மக்தி வருமாறு—“[அழறலர் தாமரைக்கண்ணன்] அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப்பூப்போலேயிருந்துள்ள திருக்கண்களை யுடையவன். \*யதாகம்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ\* என்னக்கடவதிறே.” இங்கு வாதிகேஸரியின் ஸ்வாப தேவுரை வருமாறு—“அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து வெவ்விமாஞ்சுத தாமரை போன்ற கண்ணையுடையவனென்றபடி.”

12. ஆக. "நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றெருவன்" என்ற சிறிய திருமடற் பாசுரத்தையும், 'அழறலர் தாமரைக் கண்ணன்' என்ற திருவிருத்தப் பாசுரத்தையும் "தண்பெருநீர்த் தடந் தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண்ணன்" என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே 'கம்பீராம் பஸ் ஸுந்தஷ்' என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினு ரென்றது பொருத்த மாக முடிந்தது. இதற்குத்த விசேஷணத்தையும் பற்றிக் கேள்.

13. [ஸாம்ரஷ்ட நாள புண்டீக] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபை யில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமை யாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்தவ்யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிழக்குத்துறை பாட்டிலே "எம்பரான தடங்கண்கள்—மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன" என்றாருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற 'மென்கால்' என்னும் விசேஷணத்திற்கு 'மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற' என்பது பொருள். (நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் (கால்) என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ப ஸுக்திக்குச் சேர (ஸாம்ரஷ்ட நாள்) என்றாருளிச் செய்யப்பட்டது. இதற்குத்த விசேஷணத்தைப் பற்றியுங் கேள்.

14. [விகரவிகலித புண்டீக.] தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸுமர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகுமாதலால் இந்த விசேஷமும் ஆவச்யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) "செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்" என்றார் பாசுரம் இங்கே கொள்ளக்கடவுது. இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித் தருளியுள்ளார். இதில் (செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய ஈட்ரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய ஈடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் "அஞ்சுடர வெய்தீயான்" என்று ஸுமர்யன் ப்ரஸ்தாவித்திருக்கை யாலே தத்தீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸுமர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்வியசுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவன் என்ற தாயிற்று. இந்த ஸுமர்க்கியைத் திருவுள்ளம் பற்றியே, 'ரவிக்ரவிகலித புண்டீக' என்றாருளிச் செய்தது. "செந்தண் கமலக்கண்..... சிவந்த வாயோர் கருநாயிழு அந்தமில்லாக் கநுச் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே" என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வரியது. ["செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்"] என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கது. ஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமை யுணர்க.

... ... ... ... \*

## புண்டீகதளாமலாய்தேக்ஷணை—தத்துவப் பேர்

15. "கப்யாஸம் புண்டீகமேவ மக்ஷினே" என்கிற உபநிஷத்வாக்யத் திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச் செய்த \*கம்பீராம்பஸ் ஸுமுத் பூதேத்யாதி திவ்யஸுக்தியில் "புண்டீகதளாமலாய்தேக்ஷணை;" என்றிருப்பது ப்ரஸித்தம். கப்யாஸ ச்ருதியில் "புண்டீகமேவமச்சினே" என்றிருந்திரதேயோழிய வேள்கூ.

உள்ள முலத்திற்குச்சேர “புண்டரீகேஷன்:” என்றிவ்வளவே அருளிச் செய் திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள (2) அமல. (3) ஆயத என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரங்கு செய்யுமளவில் ஆழ்வார்களின் திவ்யஸமக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம். மேலே விவரணங் காண்க.

16. ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்’ என்று சிலவிடங்களிலும் “தாமரை க்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பலவிடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள். வடமொழியிலுள்ள லகரமும் ளகரமும் தென்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லட’யாரபேத:” என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்பேடாவியென்பர்கள். ஏவஞ்ச, “பத்ரம் பலாசம் ச்சதநம் தளம் பர்ணம் ச்சத: புமாந்” என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தளமென்கிற வடசொல்லே தமிழில் தடமென்றுயிற்று என்று திருவுள்ளம் பற்றிப் பம்பெருமானார் ‘கமலத் தடங்கண்ணன்’ ‘தாமரைத் தடங்கண்ணன்’ என்னுமிடங்களிலே தளமென்னும் பொருளிலே தடமென வந்ததென்று கொண்டு “புண்டரீகதள்” என்றாருளிச் செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளுட் தளமென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கார்த்தாக்களால் ஆதரிக்கப்படுகின்றன. ‘நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல ..... எம்பிரான் கண்ணின் கோலங்களே’ என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென் பதற்கு தடாகமென்பது பொருளாக வரைக்கப்பட்டது

17. “கமலக்கண்ணன் அமலங்களாகவிழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே “புண்டரீகதளாமல...ஈகூண:” என்றார் ஸ்வாமி. கிழே காட்டிய பாசுரங்களையும், “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்பெரியவாய கண்கள்” என்கிற அத்விதியமான திருப்பானுழ் வார் பாசுரத்தையும் அநுஸந்தித்துக்கொண்டே “புண்டரீக=ஆயதேகூண:” என்றார் எம்பெருமானார்

18. சிஷ்யன். இவை அற்புதமான சிருபணங்கள்; பரம திருப்தியடைற் தேன். இங்கனே இன்னமும் ஸாதிக்கவேணும்.

### விநதவிவித பூதவ்ராத ரகைக்குதீகே

19. ஆஜியர். திருவாய்மொழியில் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் சிலாவுவரே” என்ற பாசுரத்தை(6—10, 11)அடியொற்றும் விஷயங்கள் பேரின்ட வெள்ளம் பெருக்கேளாய் ஸ்ரீபாஷ்ய மங்களச்லோகமான\* அகில புவநஜநமேத்யாது ச்லோகத்தில் இரண்டாவது பாதம் “விநதவிவித பூதவ்ராக ரகைக்குதீகேசூ” என்பது. முதல்பாதத்திலேயே ரகைனார்த்தகமான ஸ்தேம சப்தத்தினால் எம்பெருமான் ஸர்வ ரகைகளென்னுமிடம் சொல்லப்பட்டிருக்க, மீண்டும் அந்த ரகைகளத்தையே தெரிவிக்குமதான இரண்டாவது பாதமிட்டிருப்பது விசேஷ ரகைமான மோகுப்ரதாநத்தைப்பற்ற என்னுமிடம் ஸம்ப்ரதாயதத்வஜ்ஞர்களுக்க

விவரண சிரபேசும். விநத—வணங்கின, லிவித—பலவகைப்பட்ட, புதுவ்ராத—பிராணிஸமுஹங்களை, ரஷா—ரஷாப்பதையே. ஏகதீசோ—முக்கியமான விரதமாகக் கொண்டவ எம்பெருமான் என்பது சப்தார்த்தம். இங்கு புதுவ்ராத என்ற விடத்திற்கு ச்ருதப்ரகாசிகையில் பட்டரும், தத்வாகையில் நிகமாந்தமஹாகுருவும் நிருபித்தகருளியுள்ள விசேஷார்த்தம் விசேஷித்து நோக்கத்தக்கது. புதுவ்ராத மென்பதற்கு ப்ராணிஸமுஹமென்று பொருளானாலும் இதில் சிறிது உட்புகுந்து ஆராய்ந்தகருள்கிறார் ச்ருதப்ரகாசிகாபட்டர். ப்ராஹ்மண ஸ்மாஜி:, ராஜபரிஷுத் என்னுமிரண்டு வ்யவஹாரங்களை யெடுத்துக் காட்டி, இவற்றிலுள்ள வாசியையுங் காட்டி விசேஷார்த்த நிஷ்கர்ஷம் செய்தகருள்கிறார். ப்ராஹ்மண ஸ்மாஜமென்று சொன்னால் அந்த ஸ்மாஜத்தில் பிராமணர்கள் மட்டுமே கூடியிராப்பகாகவர் கிராஜாதிபர்களின் சேர்க்காச துடிமைப்படியாக உலைக்கால் ஸ்பஷ்டமாகக் காண்கிறது. ராஜபரிஷுத் தென்று சொன்னால் இப்படி காணப்படுவதில்லை. கேவலம் ராஜாக்கள் மட்டுமே கூடுகிற கூட்டத்தையா ராஜபரிஷுத்தென்கிறோம். இல்லை; மந்த்ரிகளும் ப்ரஜைகளுமாகிய இதரர்களும் அரசனேடு கூடியிருக்குமிருப்பையே ‘ராஜ பரிஷுத்’ தென்கிறோம். ‘ப்ராஹ்மண ஸ்மாஜி:’ என்ற விடத்திலும் ராஜபரிஷுத் என்ற விடத்திலும் அவிசேஷண ஷஷ்மதத்புருஷ ஸ்மாஸமே கொள்ளுகிறோம். ஸ்மாஸத்தில் வாசியில்லையாயினும் பொருளில் நெடுவாசியுள்ளது.

20. ச்ருதப்ரகாசிகாபட்டர் இவற்றையெடுத்துக்காட்டி விரிவாக அருளிச் செய்துள்ளார். விநதப்ராணிகளுக்கு மட்டும் மோக்ஷமளிக்கையன்றிக்கே அந்த ப்ராணிகளோடு ஸ்ம்பந்தம் பெற்றவர்களுக்குங் கூட அந்த விநதப்ராணிகளின் விநதியே காரணமாக மோக்ஷமளிக்கிறுனெம்பெருமானென்றருளியுள்ளார். இங்கு ‘தத ஏவ காரணத்’ என்கிற ஸ்ரீஸ்மக்ஞி ஜீவநாடியாகவுள்ளது.

21. இவ்வர்த்தத்தை வேதாந்த வாசிரியர் தத்வாகையில் வெகு அழகாக உபபாதித்துப் பொருந்தவைக்கிறார். அவ்விடத்து ஸ்ரீஸ்மக்ஞிகள் தன்கு காணத் தக்கன. மூலத்தில் ரஷாபதத்தாலே விவகாதமான ரஷாணம் அஸாதாரணஸ்ய பரமப்ரயோஜநஸ்ய மோக்ஷஸ்யைவ ப்ரதாநம்’ என்று நிரணீதமாயிருக்கையாலே இந்த மோக்ஷப்ரதாநம் விநதபுதங்களுக்கு மட்டுமன்று, தக்ஸம்பந்தி ஸ்ம்பந்தி களுக்கும் அப்ரதிஹதம் என்கிற அர்த்தமே தத்வாகைஸ்மக்ஞிகளாலும் விசதீக்ருதமாயிற்று.

22. சரணகதிகத்யத்தில் \*பகவந்நாராயணபிமதேத்யாதி குர்ணையினால் புருஷகாரப்ரபத்தி செய்தகருளின எம்பெருமானர்க்கு ப்ரதிவசநமிட்டருளின ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்றவளவோடு நில்லாமல் “தயைவ ஸர்வம் ஸ்ம்பத்ஸ்யதே” என்று மருளிச் செய்த விடத்தில் அவ்விடத்து ச்ருதப்ரகாசிகையில் “ஸ்ம்பந்தி ஸ்ம்பந்தி நில்தரணமபி, ஸர்வசப்தாபிப்ரேதம்” என்று அருளிச் செய்யப்பட்டிருப்பதும் இங்கு அநுஸந்தேயம்.

## அரங்கனிடத்தில் எம்பெருமான் பெற்ற வரம்

23. ஸ்வாமி சரணகதிகத்ய மருளிச் செய்த பிறகு ஸ்ரீரங்கநாதன் எம் பெருமானர்க்கு ஒரு வரம் தந்தகருளினதாக ப்ரஸித்தியுள்ளது. இதனை வேதாந்த வாசிரியர் நியாஸதிலகத்தில் ஒரு ச்லோகத்தினால் வ்யக்தமாகப் பணித்துள்ளார். அந்த ச்லோகமாறா,

“உக்த்யா தநஞ்ஜய விபீஷண ஸ்யா தே  
ப்ரத்யாய்ய லக்ஷ்மணமுநேர் பவதா விநீர்ணம்,  
ச்ருந்வாவரம் ததநுபந்த மதாவளிப்தே  
நித்யம் ப்ரஸ்தீத பகவந் மயி ரங்கநாத.”

என்பதாம். சரணாகதி கத்யத்தின் முடிவில் திருத்தேர்த்தட்டிலே அர்ஜுனனை யுத்தேசித்துச் சொன்ன ஸர்வதர்மா நித்யாதியையும், கடற்கரையிலே விபீஷணம் வானை அபதேசித்துச் சொன்ன \*ஸக்ருதேவ ப்ரபந்நாயேத்யாதியையும் எடுத்து வரைத்து ‘இதி மயைவ ஹி உக்தம்’ என்று மருளிச்செய்து இவ்வகையாலே எம்பெருமானுர்க்கு ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணுவித்தபடியை ‘உக்த்யா தநஞ்ஜயவிபீவி ஜாவாஸ்டாகா கே பாக்யாய்ய லக்ஷ்மணமுநேரே’ என்னுமளவால் அருளிச்செய்தாராயிற்று. அதற்கு மேல் “பவதா வதீர்ணம் வரம் ச்ருந்வா” என்று ஸாதித்திருப்பது நிதியான வார்த்தை. ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீராமாநுஜர்க்கு ஒரு வரமளித்ததாகவும், அதை தேசிகன் தாம் பரம்பரையில் கேட்டறிந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரத்தின் ப்ரகாரம் எப்படிப்பட்ட தென்னில்:

24. (ந்யாஸதிலக) வ்யாக் க்யாதாக்கள் வெளியிட்டுள்ளார்கள். எங்கனே யென்னில்; திருக்குடந்தை தேசிகஸ்ம்ப்ரதாய விவர்த்திநீஸ்பாத்யக்ஷர்களான மஹநீய மஹாவித்வான்கள் பலர் பரிஷ்கரித்து வெளியிட்ட வியசக்கியானத்தில் “எம் பெருமானுரே! உம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் மோக்ஷம் தந்தோம் என் பதுதான் வரம்” என்று விளக்கப்பட்டுள்ளது. வரம் இப்படிப்பட்டதேயாழிய வேறு விதமன்று என்பது மூலத்திலேயே ஸ்பஷ்டமாகக் காட்டப்பட்டு மிருக்கிறது.

25. (அதாவது) “ச்ருந்வா வரம்” என்றவுடனே “ததநுபந்த மதாவளிப்தே மயி” என்று ஸாதித்திருப்பதானது வரத்தின் ப்ரகாரத்தை ஸ்பஷ்டமாகக் காட்டுகின்றதன்றே. தேசிகன் தாம் எம்பெருமானுருடைய ஸம்பந்தம் பெற்று அதனால் செருக்குற்றிருப்பதாகவன்றே இங்குச் சொல்லுகிறது. தேசிகனுக்கு எம்பெருமானுரோடு ஸாக்ஷாத்ஸம்பந்தமில்லையென்பதும் பரம்பராஸம்பந்த மேயுள்ள தென்பதும் நிர்விவாதம். பரம்பராஸம்பந்தமுடைய தமக்குச் செருக்கு உண்டாயிருப்பதாகச் சொல்லும்போது ஸ்ரீராமாநுஜரோடு பரம்பராஸம்பந்த முடையார்க்கும் மோக்ஷம் தந்தோமென்று ஸ்ரீரங்கநாதன் வரமளித்திருப்பது ஸ்ஸந்தேஹகமாக விளங்குமதன்றே. இல்லையேல் “ததநுபந்தமதாவளிப்தே” என்று தமக்கிட்டுக்கொண்ட விசேஷணம் கேவலம் பாத பூரணைச்தமாகு மத்தனையன்றே.

26. பரம்பராஸம்பந்திகளுக்கும் பேறு கைபுகுமோ’ என்கிற ஸந்தேஹம் “விநதவிவிதபூதவராதரகைஷகநீகோ” என்ற விடத்து ச்ருதப்ரகாசிகையாலுப் தத்வமைகையினாலும் நிரஸ்தமான வளவேயன்றிக்கே இந்த \*உக்த்யாதநஞ்ஜய ச்கோக்குற்கு அடுத்த முந்தினச்லோகத்தினாலும் நிரஸ்தமாயிற்று. கேண்மின்

27. “அந்தோநந்த க்ரஹண வசகோ யாதி ரங்கேச யத்வத்  
பங்குர் நேளகா குறை நிறுவிதோ நீயதே நாவிகே.

புங்க்தே போகந் அவிதீந ந்குபஸ் லேவகஸ்யார்ப்பகர்தி :  
தவத்ஸம்ப்ரபதெள ப்ரபவதி ததி தேசிகோ யே தயானு :”

என்கிற சூலோகத்தில் மூன்று த்ருஷ்டாந்தங்கள் காட்டப்பட்டுள்ளன. கண் தெரி யாதவன் கண் தெரிந்தவனது கையைப் பற்றிக்கொண்டு நடந்து செல்லுகிறுனேன் றும், காலில்லாத முடவன் தோணிக்காரனுல் தோணியில் உட்கர்ரலைக்கப்பட்டு அக்கரை சேர்ச்கப்படுகிறுனேன்றும் காட்டின இவ்விரண்டு த்ருஷ்டாந்தங்களும் ஸாக்ஷாத் ஸம்பந்தமுள்ள விடத்தில் பேறு தப்பாதென்கைக்குச்சார்பானவை. இனி “புங்க்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி:” என்று காட்டின மூஸ்ருவது த்ருஷ்டாந்தம் அத்யந்தவ்யவஹிதஸம்பந்த முள்ளார்க்கும் பேறுதப்பா தென்கைக்குச் சார்பானது. என்றைக்கோ இருந்த ஒரு அரசனிடம் என்றைக்கோ இருந்த வெராரு அமாத்யன் ஸேவைபண்ணி நிதிபெற்று அந்திதையைத் தன் பரம்பரையில் வருமாவர்கள் உபஜீவிக்கும்படி வைத்திட்டால் ஏந்த நிதியைக் காலதத்வமுள்ள தனையும் அவனது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஒரு ராஜஸேவையும் செய்யவேண்டாமே, ஸேவைபண்ணினவருடைய ஸம்பந்தஸம்பந்த ஸம்பந்தமே ஹெதுவாக நெடுங்காலம் இடையருடே புஜித்து வருகிறார்களென்பதை நிர்விவாத மாகக் கண்டு வருகிறோம். இந்த த்ருஷ்டாந்தத்தை தேசிகன் காட்டியிருப்பதானது வ்யவஹிதஸம்பந்த முடையார்க்கும் பேறுதப்பாதென்பதை முதலிக்கவேயன்றோ? இதில் “அவிதிதந்ருப: அர்ப்பகாதி:” என்னுமிரண்டு-பதங்களின் ஸ்வாரஸ்யாதி சயங்களையும் அர்த்த புஷ்டியையும் அத்ருஷ்டார்த்த ஸர்வஸ்வத்திலே பரக்கவுப் பாதித்திருப்பதால் அங்கே கண்டுகொள்வது.

24. ஆக, எம்பெருமானுருடைய குடல்துடக்கு உடையோமான நாம் அவருடைய அநர்க்கமான ஸம்பந்தத்தை அநுதினமும் நினைந்துநெந்துள்கரைந் துருகி “நிர்ப்பரோ நீர்ப்பயோஸ்மி” என்றிருக்க ப்ராப்தம். ... ... \*

25. மணவாளமாழுனிகள் யதிராஜ விம்சதியில் அருளிச் செய்துள்ள (18). ‘காலத்ரயேபி கரணத்ரயநிர்மிதேத்யாதியான சூலோகமானது கிழே விவரித்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் உட்கொண்டு அவதரித்ததாகும். இந்த சூலோ கத்தின் விரிவான நம்முடைய வியாக்கியானம் காணத்தக்கது. ... ... ’

26. சிஷ்யன். இப்போது தேவரீர் செய்தகருளின உபபாதனங்கள் ஸ்ரீ பாஷ்ப காராந் திவ்ய ஸ-மக்தியாழுதக்கடலில் ஆழமுழ்கிச் செய்தவை யென்பதில் ஜய மில்லை. இவை யெல்லாம் நிதியாகக் கொள்ளத்தக்கவையே யன்றி ஸாமான்ய மானவை யல்ல. இன்னமும் தேவரீருடைய ஆராய்ச்சிகளை உபகரித்தருள வேணும்

27. ஆசார்யன். கிதாபாஷ்யத்திலிருந்து ஒருஷ்தி காட்டுகிறேன் காண். “யத் யதாசரதி ச்ரேஷ்டஸ் தத்ததேவ இதரோ ஐந:, ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்த்ததே.” (3-21.) என்னும் சூலோகம் சிஷ்டா சாரத்தின் சிறப்பைத் தெரிவிப்பது. ஸம்ஸ்க்ருதஜ்ஞர்களுக்கு அநாயாஸமாகப் போருள்படக் கூடிய சூலோகமிது. இதன் உத்தரார்த்தத்திற்கு பாஷ்யமிட்ட சங்கராசார்ய ஸ்வாமிகள் “ஸ: ச்ரேஷ்ட: யத் ப்ரமாணம் குருதே லெக்கிகம் வைது கம்வா; லோக: தத் அநுவர்த்ததே— ததேவ ப்ரமாணீகரோதிதி அர்த்த:” என்று உரைத்தார். ச்ரேஷ்டரா யிருப்பார் யாதொன்றை ப்ரமாணமாகக் கொள்ளுகிறார் களோ அதுதன்னியே லோகமும் ப்ரமாணமாகக் கொள்ளுகின்றது என்பதாகப் பொருள் காட்டப்பட்டதாயிற்று. மத்வாசார்யரான ஆனந்த தீர்த்த ஸ்வாமிகளும்

இவ்வண்ணமாகவே பொருளுரைத்தார். “ஸ: யத் வாக்யாதிகம் ப்ரமாணீக்ருதே யதுக்த ப்ரகாரேண திஷ்டத்தயர்தத:” என்பது அவருடைய பாஷ்யபங்க்தி. ஆக இவற்றுல் “யத்ப்ரமணம்” என்றவிடத்தில் பதச்சேதம் இவர்களுக்கு விவகூதம் என்று தேறிற்று. யான் என்பது தனிப்பதமென்று முடிந்தது. நம் பாஷ்யகாரர் இங்கு இரண்டு பதங்களாகத் திருவுள்ளம் பற்றுமல் (யத்ப்ரமணம்) என்று பஹாவ் ரீஹி ஸமாஸங் கொண்ட ஒரே பதமாகத் திருவுள்ளம் பற்றி பாஷ்யமிட்டருளி யுள்ளார். பூர்வார்த்தத்தில் “ச்ரேஷ்ட: யத்யத் ஆசரதி” என்றதற்கு ச்ரேஷ்டரா யிருப்பார் எந்தெந்த கருமத்தை யநுஷ்டிக்கிறாரோ என்பதாகப் பொருளாதலால் அந்த கருமத்தைப் பற்றியே உத்தரார்த்தமும் சொல்லுகிற தென்று ஸ்வாமி யின் திருவுள்ளம். அதை விவரிக்கக் கேளாய்.

28. சிஷ்டர்கள் தாங்களனுஷ்டிக்கிற கருமத்திற்கு எவ்வளவு அவதியை வைத்துக் கொள்ளுகிறார்களோ அவ்வளவு அவதியையே பிறரும் வைத்துக் கொள்ளுகிறார்கள் என்றபடி. இதை தாங்பர்யசந்தரிகையில் வேதாந்த தேசிகன் விவரித்துள்ளார். ‘பெரியோர்கள் அனுஷ்டிக்கிற கருமத்தையே பிறரும் அனுஷ்டிக்கிறார்கள்’ என்று இவ்வளவு மாத்திரமே சொன்னால் போதாது. அவர்கள் அக்கருமத்தை எந்த விதமாக அநுஷ்டிக்கிறார்களோ அந்த விதமாகவே பிறரும் அநுஷ்டிக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டியது இங்கு ஆவச்யகமாதலால் அதற்குச் சேர ஸ்வாமியின் பாஷ்யம் மிகப் பொருத்தமாக அவதரித்துள்ளது. பெரியார் எதை ப்ரமாணபாகக் கொள்ளுகிறாரோ அதையே பிறரும் ப்ரமாணமாகக் கொள்ளுகிறார்களே என்பது ப்ரக்ருதத்தில் அந்பேசுநிதி மாதலால் இதர பாஷ்யகாரர்களை நம் ஸ்வாமி பின்செல்லவில்லை. ‘யத்ப்ரமணம் குருதே’ என்றதற்கு ஓங்ஙனே பொருள் கொண்டால் “ஸோகஸ் தநா வாந்தநே” என்ற மேல் வாக்யத்தில் தந் என்றது ஸ்வரஸமாகப் பொருள் தருமோவென்று ஒரு சங்கை தோன்றும். இதற்குந் தாத்பர்ய சந்தரிகையிலேயே சுகுந்த பரிஹாரமுள்ளது, கண்டு கொள்க.

29. இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றுத அர்த்தம் இங்கு நம் ஸ்வாமிக்குத் தோன்றினது எதனுலென்னில்; கேளாய்; திருப்பாவையில் \*\*\*மாலே மணி வண்ணே என்கிற பாசுரத்தில் “மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்றுள்ளது; இங்கு “மேலையார் செய்வனகள் கேட்டியேல்” என்னுமளவே பொது மாயிருக்க இடையில் ‘பேண்டுவா’ என்று ப்ரயோகி தது குறிக்கொள்ளத் தக்கது. அதை நோக்கியே யத்ப்ரமாண மென்றாத ஸ்வமஸ்தமாகக் கொண்டு பாஷ்யமிட்டருளினர் திருப்பாவை ஜீயரான எம்பெருமானார். ... ....

30. கிதாபாஷ்யத்திலிருந்தே மற்றொரு சிறந்த பொருள் காட்டுகிறேன் காண். கிதையில் பரித்ரானுய ஸாதாநாம்\* (4-8) என்ற விடத்திற்கு பாஷ்ய மருளிச் செய்யா நின்ற ஸ்வாமி, ஸாதுக்கள் யாவர்? என்பதை விவரிக்கு மிடத்து ஆழ் வார்களே ஸாதுக்களென்று ஸ-ஸ்பஷ்ட சப்தங்களால் விளக்கியருளினர்; \*காண வாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து, ஒரு பகலாயிரமுழியாலோ வென்று தளர்ந்து, \*நினைந்துநெந்துள் கரைந்துருகி நிற்குமாழ்வார்களே ஸாதுக்களென்கிறார்; அங்கு அருளிச் செய்திருக்கிற பரமபோக்யபங்க்துகள் சங்கரபாஷ்யாதி களில் அனுவளவும் காணக் கிடையா; இவற்றை திவ்யஸமக்திரஸிகர்கள் நீச்சு ஆழ் சிந்தனை செய்யவேணும். வரியடைவே விளக்குகிறேன்.

31. அவ்விடத்து ஸ்ரீஸமக்திகள் வருமாறு—“ஸாதவ: உக்த லக்ஷண தர்மசிலா: வைஷ்ணவாக்ரேஸரா; மத்ஸமாச்சரயனே ப்ரவ்ருத்தா: மந்நாம கர்மஸ்வருபானும் வாங்மநஸா கோசரதயா மத்தர்சனேந விநா ஸ்வாத்மதாரண போவுண்டிகம் அலபமாநா: குணமாத்ர காலம் கல்பஸஹஸ்ரம் மந்வாநா: ப்ரசிதில ஸர்வகாத்ரா பவேயுரிதி மத்ஸ்வருப சேஷ்டி தாவலேர்கந் ஆலாபாதிதானேந தேஷாம் பரித்ரானைய”= இத்த கீதாபாஷ்யபங்க்திகள் ஆழ்வார்களின் தன்பைகளை அவர்களின் திவ்ய ஸமக்திகளைக் கொண்டே யருளிச் செய்தவை. [பதங்களின மேலே சிறிது விவரிக்கிறேன் ]

32. ‘வைஷ்ணவாக்ரேஸரா: என்பது இங்கு விசேஷ்யவாசகபதம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலே முன்னிற்பவர்கள் ஆழ்வார்களே யென்பது நிர்விவாதம். மற்றுமுள்ள விசேஷணங்க ஜௌலாம் அவர்களுக்கீ பொருந்தும் வையாயும் அவர்களையே சுட்டிக்காட்டு மவையாயும் அமைந்திருக்கின்றன. எங்ஙனே யென்னில்; ... ...

33. [உக்தலக்ஷண தர்மசிலா:] \*யதாயதாஹி தர்மஸ்ய\* என்கிற கீழ்க்கொக்கத்தில் “தர்மஸ்ய—வேதோதிதஸ்ய சாதுரீவர்ண்ய சாதுராச்சரம்ய வ்யவஸ்தயா அவஸ்திதஸ்ய” என்று தாமரூளிச் செய்திருக்கையாலே அதுவே ‘உக்தலக்ஷணதர்ம’ என்பதனால் புராமர்சிச்கப்படுகிறது. ஆழ்வார்கள் வேதோக்தங்களான வர்ணாச்சரம தருமங்களை எள்ளளவும் கடவாதவர்கள் என்றதாயிற்று. ....

34. [மத்ஸமாச்சரயனே ப்ரவ்ருத்தா:] \*துயரறு சுடரடி தொழு தெழைன் மனனே\* என்றும் \*ஆழிவண்ண! சின்னடியினை யடைந்தே னென்றும் சொல்லி பகவதாச்சரயணத்திலே ஒருப்பட்டவர்கள் என்றபடி.

35. [மந்தாமகர்மஸ்வருபானும் வாங்மநஸ அகோசரதயா]. எம்பெருமா னுடைய திருநாமங்களையும் சேஷ்டிதங்களையும் ஸ்வருபத்தையும் பேசப்புகுந்து \*என்சொல்லிச் சொல்லுகேஷ்\* என்றும்,\* நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெண்ணு மீனச்சொல்லே\* என்றும் வாக்குக்கும் மநஸஸ்க்கு மெட்டாதவை யென்று சொன்னவர்களு மாழ்வார்களே.

36. [மத்சர்சனேந விநா ஸ்வாத்மதாரண போவுண்டிகம் அலபமாநா:] \*கொல்லமாலைக் கண்ணூக்கண்டு கழிவதோர் காதலுற்றர்க்குர் உண்டோ கண்கள் துஞ்சுதலே\* என்றும் \*காணவாரா யென்றெற்று கண்ணும் வாயும் துவர்ந்து\* என்றும் சொல்லிக் கண்ணூரக் கண்டால்லது தரிப்புப் பெறுதவர்களு மாழ் வார்களே.

37. [குணமாத்ரகாலம் கல்பஸஹஸ்ரம் மந்வாநா:] \*ஒரு பகலாயிர மூழி யாலே\* ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் \*ஒழும் பொழுதின்றி ஊழி யாய் நீண்டதால்\* என்றுபேசி \*அவனை விட்டகன்று உயிராற்ற கில்லாதவர்களும் ஆழ்வார்களே.

38. [ப்ரசிதிலஸர்வகாத்ரா:] காலாழும் நெஞ்சழியும் கண்சழலூம்\* காலுமெழா கண்ணநீரும் சில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்கூச்சமரு\* \*உள்ளூலா முருகிக் குரல்தழுத்தொழிந்தேன்\* உரோம சூபங்க

ஓய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலை கொள்ளேன்\* என்று சொல்லி வெர்வாவயவ சைதில்யத்தைக் காட்டினவர்களும் ஆழ்வார்களே.

39 இப்படிப்பட்ட ஆழ்வார்களுக்கு விலக்ஷனானுபவம் தந்து ரக்ஷணம் செய் வதற்காகவே எம்பெருமான் திருவவதாரங்கள் செய்தருள்வதாக எம்பெருமானு ருடைய பாஷ்ய ப்ரக்ரியை. [அவதார ரஸங்களை நன்கு அநுபவித்தவர்கள் ஆழ் வார்களேயென்று கருத்து.] இப்படிப்பட்ட பங்க்திகள் இதரபாஷ்ய காரர்களிடத் திலை வலவேசமும் காணக் கிடைப்பதில்லை; ஆழ்வார்களைப்பற்றியும் அவர்களின் தன்மைகளைப் பற்றியும் சங்கராசார்ய மத்வாசார்யாதிகளுக்கு வ்புந்பத்தியேயில்லாமைதான் அதற்குக் காரணம்.

40 (சிஷ்யர்) இந்த விஷயங்கள் மிகவும் பொருத்தமானனவை. ஏற்டு உரை செய்வதற்க நினைக்க என்னவும் இடமே யில்லை, கீதா பாஷ்யத்துவமுத்து இன்னமும் ஸாதிக்க வேணும்.

**ஐவாத்மாவின் அந்தாங்க நிருபகத்தை நம் பாஷ்யார் நிர்ணயித்த அங்புதா.**

41. ஆசாரியர்—பகவத் விஷயம் (ஈடு), ஸ்ரீவசநாந்தான வியாக்கியானம், குரு பரம்பராப்ரபாவும் முதலான க்ரந்தங்களிலே காண்பதோரிதிஹாஸத்தின் சுருக்க மாவது; எம்பெருமானார் உபய வேதாந்தப்ரவசநம் நடத்தியருளா நிற்க “ஆத்மா வுக்கு ஜ்ஞாநாராந்தங்களும் சேஷத்வமும் நிருபகமாகச் சொல்லப்படாமின்றுதே, இவற்றினுள் அந்தரங்க ஸ்ரீருபகம் எது?” என்கிற ப்ரஸ்தாவும் திருவோலக்கத்திலே நிகழு, ஸ்வாமி ஸர்வத்திரா யெழுந்தருளியிருக்கக் கூடாது செய்தெயும் இதனை ஆசார்ய முகேந வெளியிழவிக்க வேணுமென்று திருவுள்ளம்பற்றி, திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே சென்று தேவீகித்து இதனையரிந்து வரும்படி ஆழ்வானை யனுப்பியருள், ஆழ்வானும் திங்கோட்டியூர்க்குச் சென்று நம்பி பக்கலிலே அறுமாஸம் காத் திருந்து \* அடியேனுள்ளானுடலுள்ளான்\* (8-8-2.) என்கிற திருவாய்மொழிப் பாசரத் துணுக்கையைப் பெற்றுக்கொண்டு எம்பெருமானுரிடம் வந்து சேர்ந்து அதை விழ்ஞாபிக்க, மஹாஶிதி பெற்றேமென்று ஸ்வாமி உகந்தருளினுரென்பதாக.

42. சிஷ்யர்—அடியேனன்கிற சொல் திவ்யப்பிரபந்தங்களில் ஆயிரமிடங்களிலில்லையா? ஆழ்வார் தொடங்கும் போதே ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்கிறோ; இதையெல்லாங் காட்டில் (8-8-2) \* அடியேனுள்ளானுக்கு என்ன விசேஷம்?

43. ஆசாரியர்—அடியேனன்கிற சொல் நாலாயிர திவ்யப்ரபந்தத் தினுள் அபரிமிதமாகவுண்டுதான்; நம்மாழ்வார் பாசரம்பேசத் தொடங்கும்போதே ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று அடியேன் சொல்லையிட்டே பேசுகிறோரென்பது உண்மை; இப்படி பல நூற்றங்களில் அடியேன்சொல் இருக்கவும் அவற்றையெல்லாம் விட்டுத் திருவாய் மொழியில் ஒரு மூலையிலிருக்கும் பாசரத் துணுக்கொன்றைத் திருக்கோட்டியூர்நம்பின்டுத்துக் கொடுத்தனுப்பியிருக்கிறார்; அது எட்டாம் பத்தின் எட்டாம்பதிகத்தின் இரண்டாம் பாட்டிலுள்ளது.

44. சிஷ்யர்—அங்கேயே முதற்பாட்டின் முடிவிலும் ‘ஒருவனடியேனுள்ளானே’ என்று அடியேனன்கிற சொல்லுள்ளதே; அதையும் விட்டு அடுத்தபாட்டி

நடியை யெடுத்துக் காட்டியுள்ளார். இதில் என்ன விசேஷமென்பதைத்தான் அடியேன் விளவுகிறேன்; விளக்கியருளவேணும்.

45. ஆசாரியர்—நுண்ணுணர்வினர் நுண்மதிக்கே கோசரமாகக் கூடிய விஷய மிது. கேளாய்; எந்த ஜிடத்திலும் அடியேனென்கிற சொல்லுக்கு தேஹவிசிஷ்டங்களை ஆத்மாவே பொருளாகும். \*அடியேன் செய்யும் விண்ணப்பமே\* என்னுமிடத்தை யெடுத்துக் கொள்வோம்; தேஹமின்றிக்கே வெறும் ஆத்மா விண்ணப்பம் செய்ய முடியாதன்றோ. தேஹவிசிஷ்டங்களை ஆத்மாவே விண்ணப்பஞ் செய்ய முடியுமாதலால் இங்கு வெறும் ஆத்மாவை அர்த்தமாகக் கொள்வதற்கில்லை;

46. \*அடியேன் சிறிய ஞானத்தன்\* என்கிற மற்றோரிடத்தையும் (15-7.) எடுத்துக் கொள்வோம்; இங்கு 'ஞானத்தன்' என்று ஞானமுடைய சொல்லியருப்பதனால் அது தேஹத்திற்கு அஸம்பாவிதமாய் ஆத்மாவுக்கே ஸம்பாவிதமாகையாலே இங்கு அடியேனென்பது வெறும் ஆத்மாவையே சொல்லியாக வேண்டுமென்று சிலர் ப்ரமிக்கக்கூடும்; அப்படியில்லை; இங்கும் அடியேனென்கிற சொல் தேஹவிசிஷ்டங்களை ஆத்மாவையே சொல்லுகிறது; ஏனென்னில், "காண்பானலற்றுவன்" என்கிற க்ரியையிலே அச்சொல் அந்வயிக்கவேண்டும்; வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே அங்கும் தேஹவிசிஷ்டங்களை ஆத்மாவே அடியேன் சொல்லுக்கு அர்த்தமாக வேண்டியது அவசியமாயிற்று. இப்படி எந்தவிடத்திலும் தேஹ விசிஷ்டங்களை ஆத்மாவையே அடியேன்பதம் சொல்லி நிற்குமென்பது நின்றமாயிற்று. \*ஒன்று சங்கதை வாளாழியானாருவன்டியே ஞானரே\* என்கிற விடத்திலும் அப்படியே.

47. இனி \*அடியேனுள்ளானுடலுள்ளான்\* என்கிறவிடத்தில் மட்டும் அடியேனென்பதற்கு வெறும் ஆத்மாவே அர்க்கதமாகவேண்டிய நிர்ப்பந்தமுள்ளது. ஆத்மாவுக்கு விசேஷண பூதமான தேஹத்திற்கு வாசகமான சொல் உடலென்பது தனிப்பட இருப்பதனால் அடியேனில் தேஹத்தைச்சேர்த்து அர்க்கங்கொள்ளவேண்டிய அவச்யமில்லை; எம்பெருமான் ஜீவாத்மாவையும் உடல்பொருளையும் அநுப்ரவேசித்திருக்குமவன்' என்று சொல்ல வேண்டுவது இங்கு விவகூதிதம். உடலிலுள்ளானென்பதனால் ஜடப்பொருளை அநுப்ரவேசித்திருக்குமவன் என்பது சொல்லிற்றுயிற்று 'ஜீவாத்மாவை அநுப்ரவேசித்திருக்குமவன்' என்று விவகூதமான பொருளுக்கு \*அடியேனுள்ளானென்று வாசகமிடப்பட்டிருக்கிறது. ஆத்மா அஹமர்த்தமாகையாலே என்னுள்ளானென்று சொல்லியிருக்கலாம்; அப்போதும் ஆத்மாவிலுள்ளானென்னும் பொருள் தேறிவிடும். ஆனால் ஆழ்வார் அப்படியருளிச் செய்யாமல் அடியேனுள்ளானென்றருளிச் செய்திருக்கையாலே, ஆத்மாவென்றும் அடியே-னென்றும் பர்யாயம் - (அதாவது) ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிருபகம் என்பது ஆழ்வார் திருவுள்ளமாக அறுதியில்லாகிறது.

48. இப்படி எம்பெருமானுர் நிர்ணயித்ததாகச் சொல்லுமைதிஹ்யம் உண்மையிருக்கவேண்டுமாகில் இது அந்த ஸ்ரீ பாஷ்யகாரதிவ்யஸமக்திக்கீர்ல் எங்கேயாவது ஏறி யிருக்கவேணும். இல்லையாகில் இந்த ஜதிஹ்யத்திற்கு ரூகளரவமில்லை. ஸ்ரீ பாஷ்யத்தில் \*ஜ்ஞோத சவ\* என்கிற ஸமத்ரத்தின் விவரணத்தில் இது தெரிவிக்கப்படவில்லை. அங்கு "அயமாத்மா ஜஞாத்ருஸ்வரூப ஏவ" என்று இவ்வளவே முடிவாகத்

தெரிவிக்கப்பட்டிருக்கிறது ஆகவே மேலே விவரித்த ஐதிஹ்யம் யதார்த்தமாயிருக்கத் தகுதியில்லையென்று குருகுலவாஸ பாஷ்யமில்லாதார் சிலர் சொல்லுவதுண்டு.

49. அன்னவர்களை “என்னைத் ஸானிடத்தை என்னைத் போதெல்லாமினிய வாறே” என்கிற ரீதியில் விட்டிட்டு தத்வஜிஜ்ஞாஸாக்களான ஸாக்ருதிகளுக்கு மரும முணர்த்துகிறேனிங்கு. இந்த மஹார்த்தம் எம்பெருமானூர் திருவுள்ளத்திலே நன்கு அறியிருந்து கீதா பாஷ்யத்தில் தகுந்த இடத்தில் வெளியிடப் பெற்றது. கீதயில் (7-16.) \*சதுர்விதா பஜந்தே மாம் ஐநாஸ் ஸாக்ருதி நோர்ஜாந!, ஆர்த்தோ ஜிஞ்ஞாஸாரர்த்தார்த்தீ ஐஞாநீ ச பரதர்ஷப! \* என்றவிடக்கில் சங்கர பாஷ்யத்தை முன்னம் நோக்கிப் பிறகு ஸ்வாமி பாஷ்யத்தை நோக்குமின். “ஐஞாநீ - விஷ்ணுஸ் ரக்ஸ்வவித்” என்றார் சங்கராசார்யர்; நம்ஸ்வாமி அப்பொருளை ஒன்றாக என்னைது “பகவச் சேஷதைகரஸ ஆக்மஸ்வருடமித் த்துடீ” என்று அருளிச் செய்துளர். இப்படி ஓரிடமன்று. ஐஞாநீ என வருமிடங்களிலெல்லாம் இங்ஙனே யருளிச்செய்கிறார். ஞானத்திற்கு ப்ரயோஜனம் தன்னுடைய சேஷத்வத்தை யறிவதுதான் என்று ஸ்வாமியின் திருவுள்ளம் தேறுகிறது. ஆழ்வார் ஸ்ரீ ஸௌக்ரீயில் அவகாஶம் இங்ஙனே யருளிச்செய்ய இருக்கிறது.

கீதாபாஷ்யத்தில் மிகச் சிறந்த யோஜனை ரூ.

50 ஸ்வாமியின் கீதாபாஷ்யத்தை ஆழ்ந்து அநுபவித்தால் அதிலுள்ள ஸ்ரீஸுமக்திகள் பெரும்பாலும் திவ்யப்ரபந்தத்தை யுட்கொண்டே அருளிச்செய்தவை என்று நிச்சயிக்கலாகுப். க்ரந்த விஸ்தரபயத்தினால் கீதாபாஷ்யத்திலிருந்து முடிவாக ஸாரதமமான ஒன்றே யெடுத்துக் காட்டி சிற்கிறேன். கீத (10...10.) “தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் பரீதி பூர்வகம், ததாமி புத்தியோகம் தம்” என்றவிடத்தில் சங்கராசார்யர் ‘பரீதி பூர்வகம் பஜதாம்’ என்று அந்வயக்ரமம் காட்டி “பரீதி: ஸநேஹ: ; தத்பூர்வகம் மாம் பஜதாம் இத்யர்த்த:” என்று எழுதியன்னார். இந்த அர்த்தத்தில் என்ன குறை சொல்லமுடியும்? ஆனாலும் ஸ்வாமி ‘பரீதிபூர்வகம் ததாமி’ என்றே அந்வயம் காட்டியருளுகிறார். சேதநன் செய்கிற பஜனத்தில் பரீதிபூர்வகமென்பதைக் கூட்டாமல் எம்பெருமான் செய்ய மருளிலே அதைக் கூட்டுகிறார் ஸ்வாமி; இதற்கு உண்மையான காரணம் தெரியுமோ? திருவாய்மொழியில் (8-7-8) \*என்னை யானும் பிரானூர் வெறிதே யருள்செய்வர் உக்கு\* என்றுள்ளது. எம்பெருமான் தான் விஷயீகரிக்கத் திருவுள்ளமான விடக்கில் அவ்யாஜமாகச் செய்யுமருளை உக்கு செய்வதாக ஆழ்வார் அருளிச்செய்கிறார்; இப்படியருளிச்செய்த ஆழ்வார்க்கு சிர்திவிட்டகீதா ச்லோகத்தில் “பரீதி பூர்வகம் ததாமி” என்னுமந்வயமே திருவுள்ளத்திலுறைந்திருக்கு மென்று ஸ்வாமி நிச்சயித்து அதற்கு அநுரூபமான பாஷ்யத்தை இட்டருளினார். இவ்வண்ணமாக கீதாபாஷ்யத்தில் ஆழ்ந்து பார்த்தால் மஹா நிதிகள் மலை மலையாகக் கிடைக்கும்.

நித்யக்ரந்தத்தில் நிதியான ஸுக்தியோன்று.

51 ஆசார்யர்—ஸ்வாமி ராமாநுஜர் நவரத்நமாக வருளிச்செய்த ஒன்பது திவ்யக்ரந்தங்களில் சரமமென்று சொல்லப்பட்டு வருகிற நித்யக்ரந்தத்திலிருந்து ஒரு சிதியை யெடுத்துக் காட்டுகிறேனிங்கு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினப்படி செய்ய திருவாராதனத்தில் ஆழ்வார் ஸ்ரீஸுமக்திகளை யநுஸந்தித்தே தலைக்கட்டவேண்டும்.

மென்றும். ஆழ்வார் ஸ்ரீஸ்மக்திகளின் அநுஸந்தானமில்லாத திருவாராதனத்தினால் எம்பெருமானுடைய திருவுள்ளம் உகவாதென்றும் ஸத்ஸம்ப்ரதாய வருத்தர்களின் அத்யவஸாரமுள்ளது. அநுஷ்டானமும் இவ்வண்ணமாகவே அநாதிகாலமாக எங்கும் நிகழ்ந்து வருகின்றது. இதுபற்றி ஸ்வாமி யெம்பெருமானரூளிச்செய்த திருவாராதந ப்ரயோகத்தில் [நித்ய க்ரந்தத்தில்]—“ச்ருதிஸாக: ஸ்தோத்ரை ரபிஷ்டே” என்கிற ஸ்ரீஸ்மக்தியுள்ளது. ஆழ்வார்களின் திவ்யஸ்மக்திகளுக்கு “செவிக்கினிய செஞ்சொல்” என்ற வ்யப்தேசம். “கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” (திருவாய்மொழி 10 6 11.) என்று ஆழ்வார் தாமேயருளிச் செய்யும்படியாயிற்று. ‘செவிக்கினிய’ என்றதற்குப் பர்யாயமாகவே ஸ்வாமி (ச்ருதிஸாக:) என்றருளிச் செய்தது. ‘வைதிக ஸ்மக்தை:’ என்றால் வேறுவிதமாகவோ அருளிச்செய்யாமல் இங்ஙனே யருளிச்செய்தது ஸ்வாமிக்கே ஆஸாதாரணமான ஈட்டீர்ஸ்ராவி. “ச்ருதிஸாக: ஸ்மக்தை:” என்றும் சில ஸ்ரீகோசங்களிற் பாடங்காண்கிறது. அதுவும் மிகப் பொருந்தும். எம்பெருமானுடைய இத்தகைய கம்பீரஸ்மக்தி ஸரணியைப்பற்றி ஸாரமாகச் சில விஷயங்கள் தெரிவிக்கிறேன் மேலே. ஒவ்வொன்றும் நிதிபாக மதிக்கத்தக்கதே.

### சரணக்திக்த்யத்தில் அநுஸாயான விஷயமொன்று

52 ஆசாரியர்—சரணக்திக்த்யத்தில் \*அகிலஹேயேத்யாதி! (5) சூர்ஜையில் “மஹா விஷுதே! ஸ்ரீமந்நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!” என்கிற ஸம்போதநங்களுக்குப் பிறகு “அபார காருண்ய ஸௌசில்ய வாத்ஸல்யெளதார்யைச்வர்ய ஸௌந்தர்ய மஹோ தேத!” என்கிற ஸம்போதநத்தில் வாத்ஸல்யகுணமும் சேர்த்துப் படிக்கப்பட்டிருக்கச் செய்தேயும் மறுபடியும் (அவ்விடத்திலேயே)\* ஆசரிதவாத்ஸல்யை ஜூலதே!\* என்று மற்றூரு ஸம்போதநமும் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. கீழுள்ள ஸம்போதநத்திலேயே வாத்ஸல்யகுணமும் சேர்ந்திருக்கவும். மீண்டும் வாத்ஸல்யத்தை மாத்திரமிட்டுத் தனியே ஒரு ஸம்போதநமருளிச் செய்திருப்பது எதற்காகவென்று விமர்சிக்க வேணும். கீழ் ஸம்போதநத்தில் வாத்ஸல்யத்தை மற்றும்பல திருக்குணங்களோடே சேர்த்துப்படித்ததில் த்ருப்தியில்லாமல் வாத்ஸல்யத்தை மாத்திரம் தனிப்பட எடுத்துரைக்க வேணுமென்று திருவுள்ளமுண்டாகி இங்ஙனேயருளிச் செய்திருப்பதாக ஸ்பஷ்டமாய்த்:தெரிகிறது இதை ஆராய்ந்திருக்கிறூயா?

53 சிள்ளான்—பெருவிடாய்ப்பட்டவன் நீரிலே விழுந்து நீரைப் பலமுகமாக உபயோகங்கொள்ளுமாபோலே பகவத்குணகண கீர்த்தனத்திலே அத்விதீயமான உத்கண்டையையுடைய எம்பெருமானுர் அலமாப்பின் மிகுதியாலே யருளிச்செய்யுமதுக்கு நாம் ஒரு அடைவு தேடவேண்டுமோ?

54 ஆசாரியர்—இந்த புநருக்தி வாத்ஸல்ய குணத்திலே யானபடியாலே நம் ஆசாரியர்கள் இவ்விடத்தில் விசேஷாவதானம் :செலுத்தி வெளியிட்டிருக்கமது இங்குத் தெரிவிக்கலாகிறது. வெகு நுட்பமான விஷயமிது. திருவாய்மொழியில் (6-10-10) \*அகிலகிலேனிறையுமென்று அலர்மேல் மங்கையறை மார்பா!\* என்று ஆழ்வார் பெரிய பிராட்டியாரை முன்னிட்டுத் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ப்ரபத்தி பண்ணுகிறபோது அடுத்த இரண்டாமடியில் எம்பெருமானை \*நிகரில் புசழாய்! \* என்று ஸம்போதித்திருக்கிறார். ஒப்பற்றவொரு திருக்குணத்தை

யுடையவனே யென்கிறார். அந்த திருக்குணம் எதுவாக இருக்குமென்று ஆராய்ந்தால் ப்ரகரணத்தை யநுஸரித்து வாத்ஸல்யமே அது - என்று எம்பெருமானை நிருவள்ளும் பற்றுகிறார். தோஷபூயிஷ்டனை சேதநன் பெரியபிராட்டியாரைப் புருஷாரமாக வரிப்பது எதற்காக வெண்ணில், தன்னுடைய தோஷங்களைக் கண்டு எம்பெருமான் தன்னை நிக்ரஹித்தருளாமைக்காகவன்றோ; அப்பிராட்டியினுடைய புருஷாரபலத்தாலே எம்பெருமானிடத்தில் முதன் முதலாக ஏந்த திருக்குணம் விகாஸமடைகின்றதென்னில்; வாத்ஸல்யகுணமே யென்பது ஸிர்விவாதம்.

55 வாத்ஸல்யமாவது தோஷாதரசித்வமா? தோஷபோக்யத்வமா? என்கிற விசாரம் இவ்விடத்தில் சிறிதும் கொள்ளப்படவில்லை. எதுவாயினுமாகுக. கொஷாகுர்சநமே வாத்ஸல்யமென்று கொள்வோம். அக்குணம் எம்பெருமானுக்கு உள்ளதேயானுமை சேதநனுடைய அப்ராநபாஹுஸ்யத்தாலோ அது உள்ளே அழுங்கிக்கிடந்ததென்றும், பிராட்டியின் புருஷாரபலத்தாலே அது தலையெடுக்கிறதென்றும் ஆசார்யர்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இவ்விஷயத்தை தேசிக ஹும் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் த்வயாதிகாரத்திலும் மற்றும் சிறு ரஹஸ்யங்களிலும் ஸாஸ்பஷ்டமாக வெளியிட்டுள்ளார். \*நிகரில்புகழாயி\* என்கிற ஆழ்வார் பூர்ணமக்கியில் விவக்கிதமான குணம் வாத்ஸல்யமே யென்பது பிள்ளைலோகாசார்யருடைய ரஹஸ்யங்களோடு தேசிக ரஹஸ்யங்களோடு வாசியற எல்லாவற்றிலும் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த வாத்ஸல்ய குணத்தை ஆழ்வார் நிகரற்ற தாகத் திருவளாம்பற்றின படியாலே, ஸ்வாமி ராமாநுஜர் இதை மற்ற திருக்குணங்களோடு சேர்த்துப் படித்த வளவால் த்ருப்திரெருமல் தனிப்படவும் ஒரு சூர்ணிகை இதற்காக இட்டருளினார். இதனால் ஆழ்வாரருளிச் செயலில் எம்பெருமானா வைத்திருந்த கௌரவாதிசயம் விசதமாகும். ... \*

### பங்கவத்ராமாநுஜபூர்ணபூஷ்டிகைலி (யத்பதாம் போருஹத்தவியன்)

56 ஆளவந்தார்க்குத் தனியனை \*யத்பதாம்போருஹத்யாதி ச்லோகம் ஸ்வாமி யாருளிச் செய்தது ஸாப்ரஸித்தம். இது கீதாபாஸ்பத்திலேயோ சேர்ந்ததாதலால் ஸ்வாமி ஸமக்தி யென்பதில் விவாத லேசமுமில்லை. இந்த ச்லோகம் அமைந்திருக்கும் மழகை ஆராய்ந்தால் ஸ்வாமியின் உக்திஸரணி லேஷாகவிலக்ஷ்ணமான வெள்பதை அல்ப ப்ரத்துஞ்சுர்களும் அறுதியிடக்கூடும். அந்த ச்லோகத்திற்குப் பெரியார்கள் பரம் பரையாக உபதேசித்துவரும் அர்த்த விசேஷங்களை ஆஸ்திகர்களுக்கு உபகரிக்கிறேன்

57. “யத்பதாம்போருஹத்யாதி வித்வாந்தா சேஷாஸ்மஷி:

வஸ்துதருபயாதோஹும் யாஹுநேயம் நயமி தர்.” (இது ஆளவந்தார் தவியன்)

இது ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகளை மாத்திரம் சிந்திப்பதாகச் சொல்ல வந்ததன்று; \*யத்பதாம்போருஹ பதத்தினால் பதினைஞ்சு திருவடிகள் உக்கேசிக்கப் படுகின்றன. (யத்பதாம்போருஹ) என்கிற ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் பதினைஞ்கெழுத்துக்கள் தேறும். யகார அகார, தகார, பகார. அகார. தகார ஆகார, மகார, பகார ஒகார, ரேப, உகார, ஹகார அகார=என்றாயிற்று வர்ணக்ரமம் சொல்லும் வழி. இவ்வகையில் தேறுகிற பதினைஞ்கெழுத்துக்களும் பதினைஞ்சு திருவடிகளைத் தெரிவிக்கும். அவை எவையென்னில்: ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகள் தெரிந்தே யிருக்கின்றன. அவ்வாளவந்தார் தமக்குப்

பரமநிதியாகக் கொண்ட [“ஷ்ரீமத் ததங்கரி யுகவும் ப்ரணமாமி மூர்த்தநா” என்ற] நம்மாழ்வாருடைய இரண்டு திருவடிகள்; ஆக நான்கு. அவ்வாளவந்தாருடைய திருவடிகளை ஆச்சரியித்திருந்து ஸ்வாமிக்கு ஆசார்யர்களான பஞ்சாசார்யர்களின் திருவடிகள் பத்து. ஆக இப் பதினான்கு திருவடிகளைச் சிந்தித்து ஸத்தை பெற்ற தாகத் தெரிவிப்பது இந்த ச்லோகம். இதனை விவரிக்குதுக் காட்டுகேன் காண்மின்.

53. யஸ்ய பதாம்போருஹே—யத்பதாம்போருஹே; என்று ஸமாஸம். (ஸம்பந்த ஸாமாந்யே ஷஷ்டி, என்று அறிக.) ஆவந்தாருடைய திருமேனியிலுள்ள பாதார விந்தங்களைச் சொன்னபடி. மறுபடியும் ‘யஸ்ய பதாம்போருஹே, என்றால்—ஆள வந்தார்தாம் \*மாதா பிதா வுவதயः\* என்கிற ச்லோகத்தில் “ஆக்யஸ்ய நः குலப தேர் வகுளாபிராமம் ஷ்ரீமத் ததங்கரியுகளம் ப்ரணமாமி மூர்த்தநா\*என்று தம்முடைய செங்விக்கு அணியாகப் பரிக்ரஹித்த நம்மாழ்வாருடைய உபயபாதங்களும் யத்பதாம்போருஹை சப்தத்தினுலேயே எளிதாகத் தெரிவிக்கப்படும். இப் போது ஷஷ்டிக்கு அர்த்தம்—பரிக்ராஹ்ய பரிக்ராஹக பாவளுபமான ஸம்பந்தம். மீண்டும் ‘யஸ்ய பதாம்போருஹானி யத்பதாம்போருஹானி’ என்று கொள்க. உலகில் சிஷ்யச்களைத் திருவடிகளைன்றே ஸம்ப்ரதாயஜ்ஞர்கள் வழங்குவராதலால் ஆளவந்தாருடைய ஐந்து சீடர்களையே ஆளவந்தாருடைய திருவடிகளாசச் சொன்னபடி..

54. ‘பதாம்போருஹை’ என்பதில் இரண்டு பதங்கள் உள்ளனவன்றே? (பத என்றும், அம்போருஹ என்றும்.) திருவடிக்கு வாசகமான பத சப்தத்தினுல் அவருடைய சிஷ்யர்களைச் சொல்லி, தாமரைக்கு வாசகமான அம்போருஹ சப்தத் தினுல் அவர்களுடைய திருவடிகளைச் சொல்லுகிற தென்றும் கொள்ளலாம். அம்போருஹமென்றால் திருவடிகளைச் சொல்லுமோ வென்னில்: \*தாவி வையங் கொண்ட தடந்தாமரைகட்கே \*மன்விண்முழுது மனந்த வொண்டாமரை\* என்கிற ஆழ்வார் பிரயோகங்களை யறிந்தவர்கள் இதில் விப்ரதிபக்தி பண்ணமாட்டார்கள். “தாவி வையங்கொண்ட தடந்தாளினை” என்ன வேண்டுமிடத்தில் திருவடிக்கு; பர்யாயமாக தாமரையைபே சொல்லியிருப்பது காண்க. இந்த நடை வடமொழி யிலும்ண்டு: அப்பற்று சியலங்கார மென்பர்கள். ரூபகாதிசையோக்தியுமாகும். “பச்ய விலோத்பலத்வந்த்ஶாத் நிஸ்ஸரந்தி சிதாச் சரா:” இத்பாதி பரச்சதம் காண்க.

55. ஆக. பரமாசார்யரான நம்மாழ்வாரையும் ப்ராசார்யரான ஆளவந்தாளை யும் ஸ்வாசார்யர்களான ஐவரையும் ப்ரகாசப்படுத்தியே தனியனிட்டிருக்கு மழுகு ஸஹ்ருதய ஹ்ருதயங்கமம். “குரும் ப்ரகாசயேத் சிஷ்யः” என்னுமல் “குரும் ப்ரகாசயேத் தீயங்” என்று மூலப்ரமாணத்தில் இருக்கையாலே மஹா மேதாவிகள் எவ்விதமாக ஆசார்ய ப்ரகாசநம் யண்ணலாமா அவ்விதமாகவே ஸ்வாமி தாழும் தம்முடைய மேதாவைபவம் விளங்க இங்ஙனே ச்லோகரத்நம் தொடுத்திருப்பது மிகவற்புதம். மஹான்களுடைய திருநாவின் வீறு இங்ஙனே யன்றே இருப்பது

56. இப்படி நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்படி ஏதுக்கு ச்லோக மியற்ற வேணும்? எல்லாரும் ஸ்பஷ்டமாகவே நன்கு தெரிந்து கொள்ளும்படி யியற்றலாகாதோ வென்று கேட்பவர்கள் யாவஜ்ஜீவம் அப்படியே கேட்டுக்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு விடையிறுக்க நம்மாலாகாது.

57. \*யத்பதாம்போருஹஸ்யாதியான மேற்குறித்த தனியனில் மற்றொரு விசேஷம் நுட்பமாக உய்த்துணரத் தக்கதுண்டி: அதாவது—[பதாம்போருஹஸ்] என்று ஐந்து எழுத்துக்களையிட்டு ஆளவந்தார் திருவடிகளை நிர்தேசித்திருப்பதானது ஆளவந்தாருடைய ஐந்து திருவடிகள் [அதாவது, ஐந்து சிஷ்யர்கள்] தம்முடைய சிந்தனைக்கு இலக்கானவர்களென்றும் தெளிவிக்கப்பட்டதாகிறது. அதுதன்னிலும் முதலிலே பாரத்தையிட்டிருப்பதானது அந்த ஐந்து ஆசாரியர்களுள் தலைமையாசிரியரே தமக்குத் தலைவரான ஆசார்யராக வாய்த்தார் என்பதற்கு ஸ்ரீசகமாகிறது. எங்குனே யென்னில்; ஸ்வாமிக்குத் தலைமை யாசிரியர் பெரிய நம்பி; அவருடைய ஸ்ரீநாமதேயம் பாங்குகா:ஸ் என்பது வாக்ய குருபரம்பரையில் “ஸ்ரீமதே ராமாநுஹஸ்யநம:, ஸ்ரீமத்யாமுநமுநவே நம:” என்ற வாக்கியங்களுக்கிடையில் “ஸ்ரீபாஸ்குச தாஸய நம:” என்றிருப்பது கொண்டும் பெரிய நம்பியினுடைய திருடாஸப்பாய்க்குச் தாஸ ரென்பதே யெங்றறியலாம். பதாம்போருஹஸ் என்றதில் முதலிலுள்ள பகாரம் பராங்குச தாஸராகிற தம் முதலாசிரியரை ப்ரத்யயிற்ஞாபநம் பண்ண வல்லது என்றுணர்க.

58. இதற்குமேல் ஒன்று கேட்கக்கூடும்: முதலெழுத்தினால் பெரிய நம்பி ஸ்ரீசிதராகிறுப்போலே, மற்றை நான்கேழுத்துக்களினுலும் மற்றநான் ஆசாரியர்கள் ஸ்ரீசிதர்களாகிறபடியையும் காட்ட வேண்டாவோ? என்று. கேட்க மின்; தலைவரான ஆசிரியரைக் காட்டுமானாலே போதுமானது. ஒவ்வோராசிரியரையும் இங்குனே காட்டியாகவேனுமென்கிற நிர்ப்பந்தமில்லை. மஹா விவேகிகளான சதுரர்கள் இன்னமும் உட்புத்து ஆராய்ந்து பார்த்தால் அந்த வழியும் புஸ்படக்கூடும். மற்றொருகால் அதுவும் வெள்வரும். ஆக ஒந்த உபபாதந ப்ரக்ரியையினால் எம்பெருமானூர் அரிய பெரிய விசேஷங்களை நுட்பமாகவே அருளிச்செய்யுமியல்வினர் என்பதை விவேகிகள் நிர்ணயிக்கக் குறையில்லை.

59. திருமாலையாண்டான் திருவடிகளிலே ஸ்வாமி திருவாய்மொழிப் பொருள் கேளா சிற்கையில் ‘த்ரோனைசார்யர்க்கு ஏகலவ்யன் போலே ஆளவந்தார்க்கு நான்’ என்றருவிச் செய்ததாக சரித்திர நூல்களிலே ப்ரஸ்திதமாக வுள்ளது. இதை வேதாந்த வாசிரியர் அப்படியே ஸ்மஸ்க்ருதப்படுத்தி அருளிச் செய்கிறார்—“த்ரோனைசார்யன்ய ஏகலவ்ய இவ யாழநாசார்யன்ய அஹமித்யபிப்ராயேணே” என்று யத்பதாம்போருஹஸ் சீலாக வியாக்கியானத்திலுள்ளது.

60. ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமே வடிவெடுத்தவரான ஆளவந்தாருடைய திருவடிகளைச் சிந்தித்துத் தாம் ஸ்தலதை பெற்றதாகச் சொல்லிக் கொள்ளுமெம்பெருமானூர் ஆழ்வார் திருவடிகளிலும் அவருடைய திவ்ய ஸ்ரீக்திகளிலும் ஆளவந்தாரைவிட அதிசயிதமான ப்ராவண்யமுடையவரே யென்பது சிலாலிகிதம்.

### ஸ்ரீரங்ககத்ய ஸ்ரீஸுக்தி விசேஷம்.

61. எம்பெருமானூர் அருளிச்செய்த ஸ்ரீரங்ககத்யத்தின் ஆரம்பம் [ஸ்ரீவாதீநதி சேதநாசேதநஸ்துபஸ்தித்தப்ரவுத்திபேதம்\*] என்பது. சேதநார்களினுடையவும் அசேதநங்களினுடையவும் ஸ்வரூபமென்ன, ரக்ஷணமென்ன, ப்ரவுத்தி நிவ்ருத்திகளென்ன இவை கண்ணத்தினமாயிருக்கப்பெற்றவன் எம்பெருமான்—என்பது மேலெடுத்த ஸ்ரீஸ்ருதியின் கருத்து. இதைப்பற்றி விமர்சித்ததில், திருவாய்

மொழியின் முதற் திகத்தில் 4, 5, 6, ஆம் பாட்டுக்களில் முறையே நம்மாழ்வாரரு ஸிச்செய்த அர்த்தத்தையே திரட்டி \*ஸ்வாதீநைத்யாதி பூஷைக்தியை ஸ்வாமி யருளிச் செய்தாரென்று அறுதியிடப்படுகின்றது.

62 அதை நன்கு விவரிக்கிறேன்; \*நாமவனிவனுவன்\* என்கிற நாலாம் பாட்டில் நாம் முதலான தன்மைப் பொருள்களும், அவன் இவன் உவன் என்கிற ஆண்பால் சுட்டுப் பொருள்களும் அவள், இவள், உவள் என்னும் பெண்பால் சுட்டுப்பொருள்களும், எவள் என்கிற பெண்பால் வினாப்பொருளும், அவர் இவர் உவர் என்னும் டலர்பால் சுட்டுப் பெயர்களும், அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப்பொருள்களும், எது என்னும் ஒன்றன்பால் வினாப்பொருளும், நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும், இவை உவை அவை என்னும் பலவின்பால் சுட்டுப் பொருள்களும், நாயூர்ப்புடைய அடை வாஸ்துவாகுடை ஏ.நாகாலப் பொருள்களும் இறந்தகால பொருள்களும், ஆகின்ற எல்லாப் பொருள்களும் அந்த ஸர் வேச்வரனேயாம் (அதாவது) ஸர்வேச்வரனிட்ட வழக்கேயாம் என்றது. உலகத் திலுள்ள சேதநா தேசதப் பொருள்களெல்லாம் இந்தச் சிறிய பாட்டில் உக்கு வைசித்திரியாலே அடக்கப்பட்டு, இவை யெல்லாவற்றினுடையவும், ஸ்வருபம் பகவானுடைய அதீனம் எல்று தெரிவிக்ட்பட்டபடியால் இதுதன்னையே “ஸ்வாதி நதி ரிதி சேதநா சேதந ஸ்வநூடை என்றார் ஸ்வாமி யெம்பெருமானார்.

63 இதற்குடுத்த பாட்டு \*அவரவர் தமதமது\* என்பது. இதன் கருத்தாவது உலகில் பலவகைப்பட்ட அதிகாரிகள் இருக்கின்றார்களே; அவரவர்கள் தமதமது ஹனார்ச்சிக்கு எட்டியபடியே ஓரோ தெய்வங்களை ஸ்வாமிகளாக வெண்ணி ஆச்சரியிப்பர்கள்; இப்படி அவரவர்களால் தொழுப்படுகின்ற அந்தந்த தெய்வங்கள் அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றே யிருக்கின்றன எதனுலே யென்னில்; ஸர்வஸ்வாமியான பூர்மந் நாராயணன் அவரவர் தமதமது ஹத்ருஷ்டாநுஸாரமாய்ப் பலன் பெறும்படியாக அந்தந்த தெய்வங்களுக்கு அந்தர் யாமியா யெழுந்தருளியுள்ளான்; அதனுலேதான்—என்பதாம். இதனால் சொல்லி ற்றாவ தென்னென்னில்; உலகத்தில் நடக்கிற ரக்ஷணத்தொழில் யாவும் எம்பெருமானுடையதீசு; பிரமன் சிவனிந்திரன் முதலிய இதர தெய்வங்களைக் குறித்தும் பற்றும் அதிர்ஷ்டர் தெய்வங்களைக் குறித்தும் அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம்தாம் கோரின பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான் தானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக விருந்து நடத்துகிற ரக்ஷணமே யன்றி அத் தெய்வங்களே சுதந்திரமாகச் செய்து விடுகிற ரக்ஷணமன்று என்றதாயிற்று. [\*நஹி பாலந ஸாமர்த்தயம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம\*] என்றும், [\*ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தனே, ஸமர்த்தோத்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்\*] என்றுமுள்ள பிரமாணங்களை யடியொற்றி யருளிச் செய்ததா மிது. ஆக இந்தப் பாசரத்தின் ப்ரமேயத்தையும் சேர்த்துக்கொண்டு ஸ்வாதீநதி ரிவிது சேதநாசேதநஸ்வநூப ஸ்திதி” என்றார் ஸ்வாமி. [ஸ்திதியாவது ரக்ஷணம்.] சேதநாசேதந ரக்ஷணத்தையும் தன்னதீனமாக வடையவன்கை.

64 இனி, இதற்குடுத்த ஆரூவது பாட்டு\*நின்றனரிருந்தனர்\* என்பது. இப்பாட்டின் கருத்தாவது, நிற்பவர்கள் இருப்பவர்கள் கிடப்பவர்கள் திரிபவர்கள் ஆக

இப்படிப்பட்ட ப்ரவ்ருத்தி சீலர்களும், நில்லாதவர்கள். இராதவர்கள் கிடவாத வர்கள் திரியாதவர்கள் ஆக இப்படிப்பட்ட நிவ்ருத்தி சீலர்களும் எம்பெருமானிட்ட வழக்கே என்பதாம். இதில், ப்ரவ்ருத்தி சீலர்களையும், நிவ்ருத்தி சீலர்களையும் சொல்லியிருந்தாலும் அவர்கள் இங்கு விவச்சிதர்களல்லர்; கீழ் \*நாமவணிவனுவன்\* என்கிற பாட்டிலே தர்மிகளான ஸகலத்தையும் சேரப் பிடித்தெடுத்து அவர்கள் யாவரும் எம்பெருமானிட்ட வழக்கே யென்பது சொல்லி முடித்த விஷயமாதலால் இப்பாட்டு அத்தோடு புநருத்தமாகக் கூடாது; அதில் சொல்லப்படாத விஷயமே இங்குச் சொல்லப்பட்டதாக வேண்டும்; ஆகவே, ப்ரவ்ருத்தி நிவ்ருத்திமான்கள் எம்பெருமானிட்ட வழக்கு என்று சொல்லுகிற விப்பாக்ரமானது, அவரவர்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாகிற தருமங்கள் எம்பெருமானிட்ட வழக்கே என்று சொல்லிற்று.

65 இப்போது, நின்றனரிருந்தனரித்யாதிக்குப் பொருள்—ஈற்றல் இருத்தல்—கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளும், நில்லாமை இராமை கிடவாமை திரியாமையாகிற நிவ்ருத்திகளும் எம்பெருமானதீனமே யென்கை யல்லது வேறால். இது ஸகலபூர்வாசார்ய வ்யாக்கியான எதித்தம். ஆக இந்தப் பாகுரத்தின் ப்ரமேயத்தையும் சேர்த்துக்கொண்டு “ஸ்வாதீந திவித்தேந சேந ஸ்வநுப் ஸ்திதி ப்ரவ்ருத்தி பேந்” என்றருளிச் செய்தார் ஸ்வாமி. எனவே, திருவாய்மொழிப் பாகுரங்கள் மூன்றின் ஸாரார்த்த ஸங்க்ரஹமாக \*ஸ்வாதீநேந்யாதி குர்ஜையை எப்பெருமானார் அருளிச்செய்தா ரென்றதாயிற்று. .... ... ...

### கிரீ. மகுட சூடாவதம் ஸ விடோகஷம்.

66 ஸ்வாமி யருளிச் செய்த சரணைகதி கத்யத்தில் \*அகிழ்ரோய ப்ரந்தயநீக\* இத்யாதியான பெரிய குர்ஜையில், திவ்ப ரூபவர்ணனம், தில்யகுளா வர்ணனம், திவ்யபூஷண வர்ணனம், திவ்யாயுத வர்ணனப், திவ்ய மஹிஷி வர்ணனம் முதலான பல வர்ணனங்கள் ஆக்சர்யமாகச் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் திவ்ய பூஷண வர்ணன பரமான ஸ்வோதித விவிட, விசித்ராமந்தந்தயா ஓ வாக்கியத்தில் “கிரீ. மகுட சூடாவதம்” என்றுள்ள ஸ்ரீ ஸமாதியின் ஆழ்பொநளைப் பற்றிச் சிறிது விமர்சிப்போ மிங்கு.

67 குறிக்கொள்க. கிரீடமென்றும் மகுட மென்றும் குடாவதம் ஸ மென்றும் தனித்தனியாக மூன்று சொற்கள் இருந்தாலும் இவை மூன்றும் திருமுடியில்லை யும் ஆபரணத்தையே சொல்லும். அந்த ஆபரணம் ஒரே விதமாக இருப்பதில்லை: திருவபிழோக மென்றும், கொண்டை யென்றும், தொப்பார மென்றும் மூன்று விதமாக வழங்கி வருவதுண்டாதலால் அம்முவகைத் திருவாபரணங்களுக்கும் வாசகமாக கிரீடமென்றும் மகுடமென்றும் குடாவதம் ஸ மென்றும் மூன்று பதங்கள் இங்கு ப்ரயோகிக்கப்பட்டன வென்னலாம். முக்கியமாயும் உபதேச பரம்பராப்ராரப்தமாயுமுள்ள ரஸ்யரஹஸ்யார்த்த மொன்று இங்கு அறியவேண்டிய துண்டு. நம்மாழ்வாருடைய திவ்யஸ்மக்தியொன்றைத் திருவுள்ளம்பற்றியே “கிரீட மகுட குடாவதம் ஸ” என்று மூன்று சிரோபூஷணங்களைப் பேசியுள்ளார் எம்பெருமானார்.

68 அந்த திவ்ய ஸமக்கி யெதுவென்னில், திருஷ்ணுத்தத்தில் \*பாரளந்த பேரரசே! எம்விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்தோரரசே! \* என்றுள்ள பாசுரம். இதில், அரசே! அரசே! அரசே! என்று மூன்று விசை விளித்தருளுகிறார். பாரளந்த பேரரசே! என்பதனால், உலகளக்கிற வியாஜுக்தினால் எல்லார் தலையிலும் திரு வடியை வைச்சையாகிற ஸௌலப்பியகுணம் அநுபவிக்கப்பட்டது. விசும்பரசே? என்பதனால் நித்யஶம்ராத்தவமாகிற பரதவம் அநுபவிக்கப்பட்டது. எம்மை நீத்து வஞ்சித்தோரரசே! என்பதனால் தம்மோடு ஸம்சலேஷ விசலேஷங்கள் பண்ணிப் போருகையாகிற ப்ரணயித்வகுணம் அநுபவிக்கப்பட்டது. ஆக, ஸௌலப்பியத்துக்காகக் கவித்த முடியும், பரக்காக்குக்காகக் கவித்த முடியும் ப்ரணயித்வத்துக்காகக் கவித்த முடியுமாக மூன்று முடிகள் நம்மாழ்வாரால் எம்பெருமானுக்குச் சூட்டப்பட்டனவாயின. இவ்விசையம் ஆசார்யவார்த்தைத்தில் “பாரளந்த வென்னும் மூன்று முடிகளுக்கு இளவரசுக்கு” என்பதனால் காட்டப்பட்டுள்ளது. இங்ஙனே எம்பெருமானுக்கு மூன்று ஸாம்ராஜ்யாபிஷேகம் ஆழ்வார் திருவுள்ளத்திலே நேர்ந்திருப்பதைத் திருவுள்ளம் பற்றியே ஸ்வாமி யெம்பெருஷானார் கிரீட, மகுட குடாவதம் ஸமென்கிற மூன்று சொற்களாலே மூன்று முடிகளை யருவிச்செய்தாரென்று திண்ணமாகக் கொள்ளக்கூடவது.

69 இனி, இதில் ஒரு சிறிய கேள்வியுண்டாகும்; ப்ரணயித்வகுணமென்பது ஸௌலப்பிய குணத்திலே அந்தர்ப்பவியாதோ? அதைத் தனிப்படச் சொல்லி அதற்காக வொரு திருவபிஷேகம் சூட்டினதாகச் சொல்ல வேணுமா? என்று; இதற்குக் கேண்மின்; அந்தரங்க பக்தர்களிடத்தில் அஸாதாரணமாகக் காட்டும் ப்ரணயித்வகுணத்தை ஸர்வ ஸாதாரணமான ஸௌலப்பியகுணத்திலே அந்தர்ப்பவித்ததாகக் கொள்ளுவது பொருந்தாது. ஸ்ரீ பாஷ்ய மங்கள ச்லோகமான \*அகிலபுவநலூங்மேதயாதியில் முதல் பாதத்தில் ஸ்தேமசப்தத்தினால் ரக்ஷணம் சொல்லப்பட்டிருக்கச் செய்தேயும் மீண்டும் இரண்டாவது பாதத்தில் \*விநத விவிதபூத வ்ராத ரக்ஷூ சொல்லப்பட்டிருக்கின்றது. இது தனிப்படச் சொல்லவேணுமோ? முதல் பாதத்தில் சொன்ன ஸ்தேம சப்தார்த்தமான ரக்ஷணத்திலேயே இதுவும் அந்தர்ப்பவியாதோ? என்று கேட்டால் ‘அது ஸாமாந்ய ரக்ஷணம் சொன்னபடி. இது விசேஷ ரக்ஷணம் சொல்லுகிறபடி’ என்று ஸமாதானம் சொல்ல ப்ராப்தமாகிறது. புபுக்ஷாக்களின் ரக்ஷணம் வேறுய், முமுக்ஷாக்களின் ரக்ஷணம் வேறு யிரே யிருப்பது. அது போலவே \*உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரிடத்தில் காட்டும் ஸௌலப்பியமும் \*உண்ணுஞ்சோறு பருகு நீர்த் திண்ணும் வெற்றிலையுமெல்லாங் கண்ண என்ம்பெருமானென்றேயிருக்கு மாழ்வார் போல் வாச் பக்கலிலே காட்டும் ஸௌலப்பியமும் நெடுவாசி பெற்றதாகையாலே ஓன்றூய விடாது. அதற்கு ஸௌலப்பியமென்று பெயர்; இதற்கு ப்ரணயித்வமென்று பெயர். ஆகவே மூன்று திருக்குணங்களுக்கான ஸாம்ராஜ்யாபிஷேகத்துக்காக எம்பெருமானுரிட்டருளின் கிட்டமகுட குடாவதம் ஸங்களாகிற மூன்று முடிகள் மிகப்பொருந்தும்.

**ஸ்ரீபாஷ்யமங்களச்லோக விவரணம்.**

70. “அகிலபுவந ஐந்மஸ்தேமபங்காதிலீலே விநத விவித பூதவ்ராத ரக்ஷூ, ச்ருதிசிரளி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே பூது மம பரஸ்மிந் சேழுஷ்

பக்திரூபா. இது ஸ்ரீ பாஷ்யத்தின் மங்கள ச்லோகம். இது எம்பெருமா னுடைய துதியாக அமைந்திருப்பது போலவே நம்மாழ்வாருடைய துதியாகவும் அமைந்திருக்கின்றது. இதை நாம் ஏறிட்டுச் சொல்லாமல் இயற்கையாகவே அமைந்ததென்று ரஸிகர்கள் உணருமாறு நிருபிக்கிறோம் [அகிலடியாநல்லாம்டெ பங்காதிலே] அகிலாநாம் ‘புவநாநாம்’ ஐஞ்மஸ்தேம பங்காதிகளை லீலயாகவுடைய வன் பரமபுரஷன் என்பது ஒரு பொருள். புவநஸ்தேம பங்காதிலீல: (பரமபுரஷ:) அகிலம் யஸ்ய! ஸ:- என்று நம்மாழ்வார்பரமான பொருளில் விக்ரஹமாகக் கடவது “வாஸாதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸாதுர்லப:” என்று கிடையில் கூறின படி வாஸாதேவனையே தாரகபோஷக போக்யங்கள் எல்லாமுமாகக் கொண்டவர் நம்மாழ்வார் என்கை. \* உண்ணுஞ் சோறு பருதுநீர் தின்னும் வெற்றிழையுமெல்லாங் கண்ணனம் பெருமான் என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில் தமக்கு அலைமும் எம்பெருமானே யென்பதை ஆழ்வார்தாமே கண்டோக்தியாகக் கூறியுள்ளார்.

71. மற்றொருபடியாகவும் கேண்மின். அகில என்பதை புவனத்திற்கே விசேஷணமாக்கி, அகிலபுவநஜன்மஸ்தேம பங்கங்களுக்கு ஆதியானவன்—கரரண பூதஞ்சனவன் எம்பெருமான்; தேந ஸஹ லீலா யஸ்ய ஸ:—அகிலபுவநஜன்மஸ்தேம பங்காதியான எம்பெருமானே லீலையை—வினோயாட்டைச் செய்தவர் நம்மாழ்வார்; திருவாய்மொழி ஆரும்பத்தில் இரண்டாம்பதிகமான மின்னிடை மடவார்கள்என்று தொடங்கும் பதிகத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பி” என்பது முதலான பாசுரங்களினால் எம்பெருமானுக்கும் ஆழ்வார்க்கும் லீலை நடந்தமை உணரத்தக்கது.

72. [விநாவிவித பூதவ்ராத ரகஷாத்திகோ] \*காக்குமியல்வினன் கண்ணபெருமான் என்றபடி விநதர்களான ஸகலப்ராணிகளையும் ரக்ஷிப்பவன் எம்பெருமான். அவன் எப்படி ரக்ஷிக்கிறானென்றால் \* வண்புகழ்நாரணன் தின்கழல்சேரே\* என்று ஆழ்வார் உபதேசித்தபடி தன் திருவடிகளை வணங்கின்றை ரக்ஷிக்கின்றான். அந்தத் திருவடி நிலை ஸ்ரீ சடகோபனென்று பேர் பெற்றுள்ளது. “ஐகதாம் அபிரக்ஷனே த்ரயாணம் அதிகாரம் ரணிபாதுகே! வஹந்தயோ யுவயோ:” என்று பாதுகாஸஹஸ்ரத்தில் கூறினபடி விநதவிவிதபூதவ்ராதரக்ஷணம் பாதுகையினுடையதேயாதலர்லும் அந்த பாதுகை ஸ்ரீ சடகோபனென்று பேர்பெற்று ஆழ்வாரிற்காட்டில் ஹருப்பட்டங்ஸ்ரா மையாலுல் இந்த விசேஷணம் ஆழ்வார்க்குப் பொருந்தத் தட்டில்லை.

73. விநாவிவிதபூதைத்தியான இந்த விசேஷணம் தனிப்படவேணுமோ? முந்ஸ் பாதத்திலுள்ள ஸ்தேமசப்தாத்தமான ரக்ஷணத்திலே இது சேரக்கூடியது தானே. முழுக்ஷாக்களை ரக்ஷிப்பது மோக்ஷப்ரதானத்தாலேயாதலால்- என்று சிலர் கேட்கக்கூடும். இங்கு ஸம்ப்ரதாய நுட்பமொன்று உணர வேணும். ஆழ்வார் திருவாய் பொழியில் பத்துடையடியவர்க்கெளியவனென்ற பாசுரத்திற்ககடுத்தபாசுரத்தில் “வீடாந் தெளிதரு நிலைமையதொழிலிலன்” என்று பரமபுரஷனுக்கு மோக்ஷப்ரதத்வதைத்த தனிப்பட ஒரு லக்ஷணமாக அருளிச் செய்திருக்கையாலே அதை அடியொற்றியே எம்பெருமானர் இங்குத் தனிப்பட இரண்டாவதுபாதத் தினால் விசிவ்டரக்ஷணத்தையருளிச் செய்தபடி ஆளவந்தாரும் ஸ்தோத்ரரத்னத்தில் “தங்காச்சிகாநாம்” என்று தொடங்கும் சுலோகத்தில் “ஐகதுத்பவஸ்திதிப்ர ஞா” என்று ஸ்ருஷ்டிஸ்திதி ஸம் ஹாரங்களைக் கூறின பின்பு “ஸம்ஹரவிமேசன என்று மோக்ஷப்ரதானத்தைத் தனிப்பட அருளிச் செய்தாராயிற்று.

74. விநதேத்யாதியான இந்த விசேஷணத்தில் (விவித) என்றும் (ஸ்ராவ) என்றுமுள்ளஇரண்டு பதங்களுக்கு ஸ்வாரஸ்யம் தேறுமாறு ச்ருதப்ரகாசிகையிலும் தத்வமைக்கியிலும் பணித்த விசேஷார்த்தம் கீழே விவரிக்கப்பட்டிருப்பதை இங்கு ஸ்மரிப்பது.

75. [ச்ருதிசிரவி விதிப்பதே] ச்ருதிசிரவி எம்பெருமான் விதிப்பதனையிருார்த்து தோல ஆழ்வாரும் விதிப்பதராயிருக்கின்றார்; எங்கனேயென்னில்: \*தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாக்மஸஸ் ஸமிர்ததே\* என்கிற ச்ருதிசிரோவாக்யம் ஆழ்வாரை விவக்கித்தே அவதரித்தது. விப்ராஸ: என்றது விப்ரா: என்றபடி. [தேவா: என்பது தேவாஸ: என்றுவருவதுபோல.] \*ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்மருதா: ஸர்வவர்ணேஷா தே சூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்தநே\* என்ற ப்ரமாணத்தின்படி ஆழ்வார் சீப்ரர். [வீபஃபாவஃ] ‘பண—ஸதுதெள்’ என்கிறதாதுவடியாகத்தோன்றியபதம்இது. விசேஷமாகத் துதிப்பவர் என்றபடி. இஃது ஆழ்வார்க்கு மிகப் பொருந்தும். [ஜாக்ருவாமஸ:] பரமபதத்தில் கண்ணுறங்காதிருப்பது பெருமையன்று; ஆழ்வார் \*கண்ணுரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முன்டோ கண்கள் துஞ்சுதலே\* என்றும் கங்குலும் பகலுங் கண்துயிலறியான்\* என்றுமருளிச்செய்தபடியே இந்நிலத்திலும் கண்ணுறங்காதவராதலால் (ஜாக்ருவாமஸ:) என்பது ஆழ்வாரையே குறிக்கும்.

76. அந்த ச்ருதிசிரோவாக்யத்தில் (இந்தநே) என்றுமட்டுமிராமல் (ஸமிந்தநே) என்றிருப்பதை நோக்கியே ஸ்வாமியேம்பெருமானோ (ச்ருதிசிரவி தீப்பதே) என்னமல் (விதிப்பதே) என்றுவிசேஷித்தருளிச்செய்தபடி.

77. (ச்ருதிசிரவிவிதிப்பதே) என்றதை மற்றொருபடியாகவும் (ஆழ்வார்-விஷயத்தில்) நிர்வஹிக்கலாம். எங்கனேயென்னில், ச்ருத்யாம் தீப்த:, ச்ருதிசிரவி விதிபத: = ச்ருத்யாகிறது திருவாய் மொழியாகிற த்ரவிட ஷேதம்; அதில் தீடு:— பதிகந்தோறும் (குருகூர்ச் சடகோபஸ்) என வருதலால் திருவாய் மொழியில் விளங்குகின்றாழ்வார்; இனி ச்ருதிசிரஸ்ஸாவது கண்ணிருண் சிறுத்தாம்பு; திருவாய் மொழியநுஸந்திக்கும் போதெல்லாம் அதன் முடிவில் மதுரகவி சொன்ன சொல் நியமேந அநுஸந்திக்கப்பட்டு வருதலால் அப்பிரபந்தத்தை ச்ருதிசிரஸ்ஸெஸ்பது பொருந்தும்; அதில் விசேஷண தீப்தர் ஆழ்வார். அப்பிரபந்தம் முழுவதும் ஆழ்வாரையே தெய்வமாக வைத்துப் பாடப்பட்டதாகையாலே.

78. [ப்ரஹ்மணி] ‘நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி யென்கிற தமுடைய திவ்யப்பிரபந்தத்திலே ‘புவியுமிருவிசும்பும் நின்னகத்த, நீயென் செவியிஸ் வழி புகுந்தென்னுள்ளாய்—அவ்வின்றி, யான் பெரியன் நீ பெரியையென்பதனை யாரறி வார்? ஊன்பருகு நேமியாயுள்ளு.’’ என்கிற பாசரத்தில்—ப்ரஹ்மமென்று பேர் பெற்ற எம்பெருமானையும் தம் முன்னே ‘ஒரு மூலையில் அடக்கிக் கொண்டிருக்கிற தாமே பரப்ரஹ்ம மென்று ஸ்தாபித்து வைத்தார். ஆகவே ஆழ்வார்க்கே ப்ரஹ்மசப்தார்த்தம் மாக்கியமாகிறது.

79. [ஸ்ரீநிவாஸே] \*அகலகில் வேனிறையுமென்று அல.ர் மேஸ் மங்கை யூநிரமார்பனங்கையாலே எம்பெருமான் ஸ்ரீநிவாஸனுகிறுன்; ஆழ்வார் எ.ங்கனே ஸ்ரீமானுகிறுரென்னில்; “ஸ து நாகவர: ஸ்ரீமாந்” என்று கஜேந்திராழ்வானை ஸ்ரீமானே. ஏறது போலவும், “அந்தரிச்சுகத: ஸ்ரீமாந்” என்று விபீஷணாழ்வானை ஸ்ரீமானே.

நது போலவும், “லக்ஷ்மணே லக்ஷ்மி ஸம்பந்தः” என்று இளைய பெருமாளை ஸ்ரீமா னென்றது போலவும் \* ஒழிவில் கால மெல்லாமுடனுய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டுநாம்\* என்றுபாரித்த ஆழ்வாரையும் ஸ்ரீமானென்னக் குறையில்லை.

80. [பக்திரூபா சேழுஷ் பவது] “நின்காதலையருளெனக்கு” என்ற திருமங்கை யாழ்வாரைப் போலவும், “பகவந்! பக்திமபி ப்ரயச்ச மே” என்ற ஆளவந்தாரைப் போலவும் (பக்தி: பவது) என்னுமல் ‘பக்திரூபா சேழுஷ்பவது’ என்றருளிச் செய்தது “மயீர்வர மதிநலமருளினன்” என்கிற ஆழ்வார் பாசுரத்தை அடியொற்றியே. (மதி நலமருளினன்) என்ற விடத்து மதியையும் நலக்கதையும் அருளினன் என்று கொள் ளும் பொருளை விட, நலமான் மதியையருளினன்—பக்திரூபாபந்தமான ஞானத்தை யருளினன்; மூளைக்கும் போதே வயிரம் பற்றி மூளைக்கும் பதார்த்தம் போலே உபக்ரமமே பக்திதசையாம்படியாக அருளினன் என்று இங்ஙனே டோருளை ஸ்வாமி திருவள்ளும் பற்றினமை தோற்ற (பக்திரூபா சேழுஷ் பவது) என்றருளிச் செய்தபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸ்ரக்திஸேவிக்க.

81. ஆக, ஸ்ரீபாஷ்யோ பக்ரமம் நம்மாழ்வாரை யநுஸந்தித்துக் கொண்டு யானுப் போலே ஸ்ரீபாஷ்யம் தலைக்கட்டினதும் நம்மாழ்வாரை யநுஸந்தித்துக் கொண்டேயாகிறது. எங்ஙனே யென்னில்; “ஸுத்ராப்யாஸ: சாஸ்த்ர பரிஸ மாப்திம் தயோதய தீதி ஸர்வம் ஸமஞ்ஜஸம்” எனபது தீற்க. “வாஸாதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸதுர்வப இதி” என்கிற ஸ்ரீஸ்ரக்தியோடே ஸுத்ரபாஷ்ய ஸமாபணமாயிற்று. வாஸாதேவஸ் ஸர்வமித்யாதி கீதா ச்லோகத்திற்கு சங்கராசாரியர் பண்ணின பொருளைத் தள்ளி [அதாவது, இதம் ஸர்வம் வாஸாதேவ:—என்கிற பொருளைத் தவிர்த்து] ‘மம’ ஸர்வம் வாஸாதேவ:’ என்று ஸ்வாமி பாஷ்ய மிட்டருளினது \*உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றி ஸெயுமெல்லாங் கண்ணனென்கிற ஆழ்வார் பாசுரத்தை யடியொற்றியே யென்பது கிழே விவரத்தெப்பட்டுள்ளது. ஆக ஆழ்வாரை ஸ்வாமித்தே ஸ்ரீபாஷ்யம் தலைக்கட்டிற்று.

82. மேலே காட்டிய ஸ்ரீஸுக்திக்கும் முன்னே “ந ச பரமபுரஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்தவா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி” என்ற ருளிச் செய்ததானது “ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவ:அயம்லப்தவாநந்திபவதி” என்கிற உபநிஷத்தில் (அயம்லப்தவா) என்றிருப்பதோடு பொருந்தாததென்று நினைக்கலாயிருக்கச் செய்தேயும், ‘‘யானைட்டி யென்னுளிருத்துவமென்றிலன் தானைட்டிவந்து’’ என்றும் “என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப்பரு கிளன்” என்றுமுள்ள ஆழ்வார் பாசுரங்களை யடியொற்றியோதலால் அத்த ஸ்ரீஸுக்தியாலும் ஆழ்வாரை யநுஸத்திக்தாராயிற்று. ... ... \*

ஸ்ரீமதுபயவே, முதலியாண்டான்  
ஸ்ரீசௌசார்யஸ்வாமியின் ஷஷ்ட்யப்த  
ஸ்ரீத்திமஹோத்ஸவ வித்வத்ஸத  
ஸ்வில் வித்தாபித்த எம்பெரு  
ருமானு ரெண்பத்திரண்டு  
முற்றப்பெற்றது.